

# கலாநிலயம்

A Literary Weekly

வியாழன்தோறும் வெளிவரும்.

வருஷ சந்தா

உள் நாடு ரூ. 7 8 0  
புற நாடு ரூ. 9 8 0

காரியாலயம்:—

வேளாளர் தேரூ,  
புரசைபாக்கம், சென்னை.

Vol 6.]

1933 சூலை 20

[No. 16]

## பொருள்டக்கம்.

1. தலையங்கம் (Leader)	301	7. அப்பர் (64 கலைகள்-வியாகரணம்-உயிரளப்பை)	312
2. தமிழ்ப் பாடம் (நளவெண்பா - கலிநிங்கு காண்டம்)	303	E. N. தணிகாசல முதலியார் B.A.B.L.	312
3. நம்மாழ்வார் வைபவம் (4-ம் பத்து, 9-ம் தசகம்) K. இராஜகோபாலாச்சாரியார் B.A.B.L.	305	8. கம்பராமாயணம் (மார்சன் வதைப்படலம்) T. N. சேஷாசலம், B.A., B.L.	313
4. தேவகி (ஓர் நாவல்) K. இராஜகோபாலன்	307	9. யாப்பிலக்கணம் (செம்யுன்-கலிப்பா) வித்துவான் M. V. வேணுகோபாலப் பிள்ளை	314
5. கனவு (ஓர் கதை) K. R. குருவ்வாழி ரெட்டியார், M.A.	309	10. திருக்குறள் நீதி—(காமத்துப்பால்-களவியல்) A. இராமவிங்கம்	315
6. காற்று மழை (அங்கம் 1. கனம் 2.) Shakespeare's - Tempest	311	11. வர்த்தமானம்	319

## கலாநிலயம்

சமயச் சாந்தி.

தண்ணீர் தழைக்குஞ் தமிழின் பெயரினால் புண்கில செய்வார் புந்தியை யென் சொல். ஏனைய மதங்கள் எவ்வாறுபினும் தமிழினாத் தொடர்ந்து செய்கின்ற சமயப்பினாக்குக்களின் வண்மம் வேறொத்துக்குமில்லை என்னாம். “நஞ் சைவசமயம் நஞ் சைவசமயம்” என்றென்று விளாம்பி, பிறமதத்தினரையும் பிறமொழி யினையும் ஏனையோர் வழிடடி கடவுளர்களையும் அவர், தகவந்தருக்கமுமின்றிப் பேசும் வண்ணம் எத்தகைய தென்பதை எடுத்துரைத்தல் மிகை. சைவசித்தாந்தத் தின் ஆதாரவின்கீழ் நடக்கின்ற மகாநாடுகளுக்குச் சென்றிருப்பவர் யாவரும் இவ்வன்மத்தின் கொடுமையை நன்கு அறிந்திருப்பார். வைணவ மகா சமைகளின் வாதங்கள், சைவசித்தாந்தச் சங்கங்களின் ஆர் வத்திற்குக் குறைந்ததன்றுயினும், அதனிற்கிது ஒரு வாறு ஆற்றத்தருந்ததே என்று எண்ணல் வேண்டும். அந்தக் குரூரம் இதற்கு மிருக்கலாம், எனினும் அந்தப் பரிபவம் இதற்கில்லை. தமிழோடு வடமொழியையுஞ் சார்ந்து நிற்பதால் வைணவர் தம் வாய்க்கு ஓர் வரம்பு வைத்துக்கொள்ள நேர்கின்றனர் போலும். தனித்தமிழ் என்னும் முழுக்கிடையே பேசப்படுகின்ற வழக்கின் வண்மத்தைக் கண்டு ஏனைய கடவுளர் களுக் கிரங்குவதன்முன்றத் தண்தமிழ்க் குற்ற கதியைக் கருத்தியே நல்லோர் மனம் மிக உலௌயும். ஏனையில், தண்ணீராங் தமிழ்மொழியைத் தம்மனத்தே கொண்டவர் இக்கொடுமை ஒருபோதுஞ் செய்தலா காது. திருக்குறளையும் அகநானானாறு புறநானாறு செய்யுள்களையும் நாலடியாரையும் இறையனு ரகப்பொருளையும் கம்ப இராமாயணத்தையுங் தந்தவோர் தமிழினா மிழற்றியும், அன்பேனும் அறமேனும் இன்றிக் கொடியன உரைப்பாராயின், அப்புறம் தமிழ்ப் பயிற்சிக்கோர் மேன்மையும் மனிதர் மனத்தைப்பண் செய்ய வல்லதொரு சால்பும் உளவென்று சனங்கள் முன் சாற்றுதற்கு வாயில்லாமற் போகின்றதே. மற்

றையோர்க்கில்லாத தமிழைத் தமதாகப் பெற்றிருஞ் தும் அதனை இப்படிப் பரிபவத்திற்கு இலக்காய்க் காட்டிக் கொடுத்துவிடலாமா.

இச்செவ்வியில், பிரான்ஸ்தேயத்து வித்தகர், ஜீன் ஜாக்ஸ் ரோஸ்ஸூ (Jean Jacques Rousseau) என்பவர், கடவுள் கருத்தும் மானுட வாழ்க்கையும் கலந்திருக்க வல்லதோர் நிலையைக் காட்டும் சில வாக்கியங்கள் மதித்துணர்தற் குரியனவாம்.

Why is my soul subjected to my senses, and imprisoned in this body by which it is enslaved and thwarted? I know not; have I entered into the counsels of the Almighty? But I may without rashness, venture on a modest conjecture. I say to myself: If man's soul had remained in a state of freedom and innocence, what merit would there have been in loving and obeying the order he found established, an order which it would not have been to his advantage to disturb? He would be happy, no doubt, but his happiness would not attain to the highest point, the pride of virtue, and the witness of a good conscience within him; he would be but as the angels are, and no doubt the good man will be more than they. Bound to a mortal body, by bonds as strange as they are powerful, his care for the preservation of this body tempts the soul to think only of self, and gives it an interest opposed to the general order of things, which it is still capable of knowing and loving; then it is that the right use of his freedom becomes at once the merit and the reward; then it is that it prepares for itself unending happiness, by resisting its earthly passions and following its original direction.

If even in the lowly position in which we are placed during our present life our first impulses are always good, if all our vices are of our own making, why should we complain that they are our masters? Why should we blame the Creator for the ills we have

ourselves created, and the enemies we ourselves have armed against us? Oh, let us leave man unspoil; he will always find it easy to be good and he will always be happy without remorse. The guilty, who assert that they are driven to crime, are liars as well as evil-doers; how is it that they fail to perceive that the weakness they bewail is of their own making; that their earliest depravity was the result of their own will; that by dint of wishing to yield to temptations, they at length yield to them whether they will or no and make them irresistible? No doubt they can no longer avoid being weak and wicked, but they need not have become weak and wicked. Oh, how easy would it be to preserve control of ourselves and of our passions, even in this life, if with habits still unformed, with a mind beginning to expand, we were able to keep to such things as we ought to know, in order to value rightly what is unknown; if we really wished to learn, not that we might shine before the eyes of others, but that we might be wise and good in accordance with our nature, that we might be happy in the performance of our duty. This study seems tedious and painful to us, for we do not attempt it till we are already corrupted by vice and enslaved by our passions. Our judgments and our standards of worth are determined before we have the knowledge of good and evil; and then we measure all things by this false standard, and give nothing its true worth.

To raise myself so far as may be even now to this state of happiness, strength, and freedom, I exercise myself in lofty contemplation. I consider the order of the universe, not to explain it by any futile system, but to revere it without ceasing, to adore the wise Author, who reveals himself in it. I hold intercourse with him; I immerse all my powers in his divine essence; I am overwhelmed by his kindness, I bless him and his gifts, but I do not pray to him. What should I ask of him—to change the order of nature, to work miracles on my behalf? Should I, who am bound to love above all things the order, which he has established in his wisdom and maintained by his providence, should I desire the disturbance of that order on my own account? No, that rash prayer would deserve to be punished rather than to be granted. Neither do I ask of him the power to do right; why should I ask what he has given me already? Has he not given me conscience, that I may love the right, reason, that I may perceive it, and freedom, that I may choose it? If I do evil, I have no excuse; I do it of my own free will; to ask him to change my will is to ask him to do, what he asks of me; it is to want him to do the work, while I get the wages; to be dissatisfied with my lot is to wish to be no longer a man, to wish to be other than what I am, to wish for disorder and evil. Thou source of justice and truth, merciful and gracious God, in thee do I trust, and the desire of my heart is—Thy will be done. When I unite my will with thine, I do what thou dost; I have a share in the goodness; I believe, that I enjoy beforehand the supreme happiness, which is the reward of goodness.

In my well-founded self-distrust the only thing that I ask of God, or rather expect from his justice, is to correct my error if I go astray, if that error is dangerous to me. To be honest I need not think myself infallible; my opinions, which seem to me true may be so many lies; for what man is there who does not cling to his own beliefs; and how many men are agreed in everything? The illusion which deceives me may indeed have its source in myself, but it is God alone who can remove it. I have done all I can to attain to truth; but its source is beyond my reach; is it my fault if my strength fails me and I can go no further; it is for Truth to draw near to me.

"The novelty of the sentiments you have made known to me," said I, "strikes me all the more because of what you confess you do not know, than because of what you say you believe. They seem to me very like that theism or natural religion, which Chris-

tians profess to confound with atheism or irreligion which is their exact opposite. But in the present state of my faith I should have to ascend rather than descend to accept your views, and I find it difficult to remain just where you are unless I were as wise as you. That I may be at least as honest, I want time to take counsel with myself. By your own showing, the inner voice must be my guide, and you have yourself told me that when it has long been silenced it cannot be recalled in a moment. I take what you have said to heart, and I must consider it. If after I have thought things out, I am as convinced as you are, you will be my final teacher, and I will be your disciple till death. Continue your teaching however; you have only told me half what I must know. Speak to me of revelation, of the Scriptures, of those difficult doctrines among which I have strayed ever since I was a child, incapable either of understanding or believing them, unable to adopt or reject them."

"Yes, my child," said he, embracing me, I will tell you all I think; I will not open my heart to you by halves; but the desire you express was necessary before I could cast aside all reserve. So far I have told you nothing but what I thought would be of service to you, nothing but what I was quite convinced of. The inquiry which remains to be made is very different. It seems to me full of perplexity, mystery, and darkness; I bring to it only doubt and distrust. I make up my mind with trembling, and I tell you my doubts rather than my convictions. If your own opinions were more settled I should hesitate to show you mine; but in your present conditions, to think like me would be gain. Moreover, give to my words only the authority of reason; I know not whether I am mistaken. It is difficult in discussion to avoid assuming sometimes a dogmatic tone; but remember in this respect, that all my assertions are but reasons to doubt me. Seek truth for yourself; for my own part I only promise you sincerity.

In my exposition you find nothing but natural religion; strange that we should need more! How shall I become aware of this need? What guilt can be mine so long as I serve God according to the knowledge he has given to my mind, and the feelings he has put into my heart? What purity of morals, what dogma useful to man and worthy of its author, can I derive from a positive doctrine, which cannot be derived without the aid of this doctrine by the right use of my faculties? Show me what you can add to the duties of the natural law, for the glory of God, for the good of mankind, and for my own welfare; and what virtue you will get from the new form of religion, which does not result from mine. The grandest ideas of the Divine nature come to us from reason only. Behold the spectacle of nature; listen to the inner voice. Has not God spoken it all to our eyes, to our conscience, to our reason? What more can man tell us? Their revelations do but degrade God, by investing him with passions like our own. Far from throwing light upon the ideas of the Supreme Being, special doctrines seem to me to confuse these ideas; far from ennobling them, they degrade them; to the inconceivable mysteries which, surround the Almighty, they add absurd contradictions, they make man proud, intolerant, and cruel; instead of bringing peace upon earth, they bring fire and sword, I ask myself what is the use of it all, and I find no answer. I see nothing but the crimes of men and the misery of mankind.

"They tell me a revelation was required to teach men how God would be served; as a proof of this they point to the many strange rites, which men have instituted, and they do not perceive, that this very diversity springs from the fanciful nature of the revelations. As soon as the nations took to making God speak, every one made him speak in his own fashion, and made him say what he himself wanted. Had they listened only to what God says in the heart of man, there would have been but one religion upon earth.

## தமிழ்ப் பாடம் 66.

நள வேண்பா—கலி நீங்கு காண்டம்

[293-வது பக்கத் தொடர்ச்சி]

**தன் நாயகன் தானே** இவ் வாகுகள் என்பதைப் பின்

நும்சோதித்தறியும்பொருட்டுத்தமயந்திசெய்த சூழ்சியின்படி தன் அருகணைந்த மக்களைக் கண்ட நளன், ஆர்வத்தோடு அவர்களுடன் உசாவியதுமுகை இனிவரும் சில செய்யுள்களிற் காண்கின்றோம். அருமையான வொரு நாடக நிலைமைப் புகழேந்தி இங்கு மிக்க திறமையோடு கையாண்டிருக்கின்றார்.

—  
மக்களைமுன் காணு மனநுங்கா வெய்துயிராப் புக்கெடித்து வீரப் புயத்தணையா—மக்கானீர் என்மக்கள் போல்கின்றீர் யார்மக்க ளென்றுரைத் வன்மக் களியானை மன்.

**பதப்பிரிவு:**—மக்களை முன் காணு மனம் நுங்கா வெய்து உயிரா புக்கு எடுத்து வீரம் புயத்து அணையா மக்காள் ஸீர் என் மக்கள் போல்கின்றீர் யார் மக்கள் என்று உரைத்தான் வன்மம் களி யானை மன்.

பதவரை.

வன்மம் - கூத்திரம் மிகுந்த  
களி - மதங்கொண்ட  
யானை - யானைகளை உடைய  
மன் - மன்னாகிய நளன்,  
மக்களை - (தன்னுடைய) மக்களை  
முன் - எதிரே  
காணு - கண்டு,  
மனம் - மனமானது  
நுங்கா - நுங்கி,  
வெய்து - வெப்பமாக  
உயிரா - பெருமுச்ச விட்டு,  
புக்கு - புகுந்து  
எடுத்து - எடுத்து (தன்)  
வீரம் - வீரம் மிகுந்த  
புயத்து - தோள்களில்  
அணையா - அணைத்து,  
“மக்காள் - மக்களோ,  
ஸீர் - ஸீங்கள்  
என் - என்னுடைய  
மக்கள் - மக்களை  
போல்கின்றீர் - போல இருக்கின்றீர்,  
யார் - யாருடைய  
மக்கள் - பின்னைகள்? ”  
என்று - என்று  
உரைத்தான் - சொன்னுன்.

**விரிவுரை**—மக்களைக் கண்டவுடன் நளனுடைய மனம் பதைத்துருகிக் குழம்பிப்போ யிருக்கவேண்டும். இல்லையெனில் தேர்ப்பாகனுக நடிக்கின்ற ஒரு வன் அரசமக்களை எடுத்துத் தன் மார்போடைனத்துக் கொள்ளத் துணிந்திருக்கமாட்டான். செய்கை இவ் விதம் தடுமாறியதல்லாமல் அவன் சொற்களுந் தடுமாறுகின்றன. பாகனு யிருக்குமவன் தன்னைத்தானு மறியாமல் மன்னர்குல மக்களை நோக்கி, “என்மக்கள் போல்கின்றீர்” என்றுக்கிணிட்டான். இவ்வாறு கூறுவது தக்கது அன்றென அவனுக்கே தோன்றியிருக்க

வேண்டும். ஆகையால், “யார்மக்கள்?” என்றுவிரைந்து வினவலாயினுன். இப்படிக்கு அன்றி, “மக்காள் ஸீர் யார்மக்கள்?” என்ற மட்டுமே நளன் மக்களை நோக்கி வினவியதாகக் கொள்வதும் பொருந்தும். “என் மக்கள் போல்கின்றீர்” என்ற சொற்களை நளன் இடையிலே, அவர் செவியிற் படாதபடி தனக்குள்ளேயே மெல்லச் சொல்லிக்கொண்டிருக்கலாம். ஒருபிள்ளையைப் பார்த்து ஒருவன், “பின்னாய், உன்னைப் பார்க்குமளவில் ஸீ என்னுடைய மகன்போலத்தோன்றுகின்றூப்; மற்று யாருடைய பின்னை” என்று கேட்பது சிறிது ஒழுங்கிற்கு விரோதமாகக் காண்கின்றது. பல காலம் பிரிந்திருந்த குழந்தைகளைப் பார்த்த ஆர்வத் தால் நளன் இப்படிக் கூறிவிட்டான் என்று என்னுவது பொருந்துமாயினும், “என் மக்கள் போல்கின்றீர்; என்னும் சொற்களை அம் மக்களுக்கு விளம்பா மல் தனக்குள்ளே சொல்லிக்கொண்டான் என்கின்ற பொருள் சிறிது சிறந்து நிற்கின்றது.

—  
மன்ன னிடத்ததார் வாழ்வேந்தன் மக்கள்யாம் அன்னைத்தை கான்விட்ட வடவேநைக—இங்கர்க்கே வாழ்கின்றே மெங்கள் வளநாடு மற்றொருவன் ஆள்கின்ற ஜென்று ரழுது. 59

**பதப்பிரிவு:**—மன்னன் னிடத்ததார் வாழ்வேந்தன் மக்கள் யாம் அன்னைத்தை கான்விட்டு அவன் ஏக இந்கர்க்கே வாழ்கின்றே மெங்கள் வளநாடும் மற்று ஒருவன் ஆள்கின்றுன் என்றார் அழுது.

பதவரை.

“யாம் - நாங்கள்  
நிடத்ததார் - நிடத தேசத்தவர்களுக்கு  
மன்னன் - மன்னாலுடைய  
மக்கள் - பின்லோகள்  
(வாழ் - வாழ்கின்ற  
வேந்தன் - அரசன் அவன்)  
அன்னைத்தை - எங்களுடைய தாயை  
கான் - காட்டில்  
விட்டு - விட்டுவிட்டு  
அவன் - அம்மன்னன்  
ஏக - போய்விட்டதால்  
இ - இந்த  
நகர்க்கே - நகரத்திலேயே  
வாழ்கின்றே மெங்கு வருகின்றே மெங்கள் - எங்களுடைய  
வளம் - வளப்பம்பொருந்திய  
நாடும் - நாட்டையும்  
மற்றொருவன் - வேறொருவன்  
ஆள்கின்றுன் - ஆள்கின்றுன்.

என்றார் அழுது - என்று அழுதார் (அம்மக்கள்.)  
**விரிவுரை:**—‘வாழ்வேந்தன்’ என்பது, அம்மக்கள் தம் வாசகத்தினிடையே தந்தையின் ஸினைவை வாழ்த் துவதால் வந்தது. “எங்கள் தந்தை எந்த நிலையிலிருந்தாலும், என்ன காரியம் செய்தாலும், கேடு அடைந்த வன் ஆகமாட்டான்” என்பது அச்சொற்களின் குறிப்

பாகும். “எங்கிருப்பினும் எம் தந்தை வாழ்க” என அச்சிறுவர் வழுத்துகின்றனர்.

மக்கள் இருவரும் ஒரேவிதமாக ஒரே சொற்களைச் சொல்லியிருத்தல் இயற்கையன்று. ஆதலின், “மன் னன் நிடத்ததார் வாழ்வேந்தன் மக்கள் யாம், அன் கீதனைக் காண்விட்டு அவன் ஏக இந்கர்க்கே வாழ் கிண்ணேம்” என்ற வரையில் இந்திரசேனை சொன்ன தாகவும், அதனைத் தொடர்ந்து “எங்கள் வளாநாமீ மற்றொருவன் ஆள்கின்றனன்” என்று இந்திரசேனன் கூறி முடித்ததாகவும் கொள்ளலாம்.

இந்த இந்திரசேனனும் இந்திரசேனையும் சொல்கி னற பதிலால் தம் பிள்ளைமதியின் இயற்கைப்பொன்று கக் காட்டுகின்றனர். நளன் கேட்டது, “நீங்கள் யார் மக்கள்” என்பதுதான். அதுவரையில் தாம் இன்னும் மக்கள் என்பதை மாத்திரம் உரைப்பது போகத், தமது அன்னையை அவன் காட்டில் விட்டுப்போன தும் தங்கள் வளாநாட்டை இன்னொருவன் ஆள்வதும் யாவும் கூறிவிடலாயினர். வயது சிறிது ஆனவர்களாயின் அயலா னொருவனிடத்தில் தமது தாழ்மையை இவ்விதம் சொல்லிக்கொள்ளமாட்டார். தம் மிடம் சிறிது பரிவு காட்டுகின்றவர்களைக் கண்டால், சிறு பிள்ளைகள் அவர்களிடத்தில் எல்லாவற்றையும் விளம்பியிடுவது இயல்பு. அதுவுமன்றிச் சிறுவர்களாவார், உரைக்கவேண்டியது எது, மறைக்க வேண்டியது எது, என்பது ஓராமல், அயலார் முன்னிலையில் அவமானத்திற் கிடமானவைகளைச் சொல்லியிட வதும் உலக அனுபவம்.

—

ஆங்கவர் சொன்ன வரைக்கேட்டழிவெய்தி நீங்கா. வியிரோடு நின்றிட்டான்—பூங்காவில் வள்ளம்போற் கோங்கு மலருந் திருநாடன் உள்ளம்போற் கண்ணீர் ருகுத்து.

கருத்து:—மக்கள் தம் உரைகேட்ட நளன், மனம் உருகிக் கண்ணீர் சொரிந்து நின்றன.

### இலக்கணம்

வாக்கியத்திலுள்ள வார்த்தைகள் ஒன்றை ஒன்று தொடர்கின்றபோது, அவ்வாறு தொடர்கின்ற நிலைமொழி வருமொழி என்னும் இரண்டு வார்த்தைகளுக்கிடையே ஏதேனும் தொக்கு இருக்குமாயின், அவ்விரண்டு வார்த்தைகளும் சேர்ந்து ஆன அந்தச் சொற்றொடரத் தொகைகளில் தொடர் என்றும் அவைகளுக்கிடையே யாதொன்றும் தொக்கு இராதாயின் அதனைத் தொகாநிலைத் தொடர் என்றும் கூறுவார்.

இத் தொகாநிலைத் தொடர்கள் (அடுக்குத் தொடர்கள்) நிலைமொழிகளைக் கருதி ஒன்பது வகைப்படுகின்றன. நிலைமொழி பெயர்ச்சொல்லாக இருக்கலாம், அல்லது வினைச்சொல்லாக இருக்கலாம், அல்லது உரிச்சொல்லாக இருக்கலாம்.

பெயர்ச்சொல்லா மிருக்குமாயின் அந்நிலைமொழி என்ன வேற்றுமை அடைந்திருக்கின்றது என்பதைப் பார்க்கவேண்டும்.

இராமன் வந்தான், என்னும் வாக்கியத்தில் இராமன் என்ற நிலைமொழி முதல் வேற்றுமைப் பெயர்ச்சொல். முதல்வேற்றுமையில் விருக்கின்ற சொற்களே

எழுவாயாக வரக்கூடும். இங்கு நிலைமொழி எழுவாயாய் இருத்தலால், இராமன் வந்தான் என்னும் அவ்விரண்டு வார்த்தைகளும் சேர்ந்து எழுவாய்த்தொடர். அப்படியே, கோழி கூவிபது, மரங்கள் வளர்ந்தன, முதலியன எழுவாய்த்தொடர்கள். நிலைமொழி முதல் வேற்றுமைப் பெயர்ச்சொல்லாக வருகின்ற தொடர் களை முதல்வேற்றுமைத் தொகாநிலைத் தொடர் என அழக்கின்ற வழக்கம் இல்லை; எழுவாய்த்தொடர் என்றே கூறுவார். அவ்விதமே நிலைமொழிப் பெயர்ச்சொல் எட்டாம் வேற்றுமையில் இருக்குமானால், அத்தொடரை விளித்தொடர் என்று சொல்வார்; எட்டாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர் என்று சொல்வதில்லை. அன்னு வா; மாதர்காள் எங்குப் போகின்றீர்; மக்காள் நீர்; என்பவைகளில் நிலைமொழிகள் எட்டாம் வேற்றுமையில் இருந்து கூப்பிடப்படுகின்ற பொருளாத் தருகின்றன. விளித்தல் என்றாலும் கூப்பிடுதல் என்றாலும் ஒரே அர்த்தந் தான். ஆதலால், முதல் வேற்றுமையை, எழுவாய் என்பதுபோல், எட்டாம் வேற்றுமையை விளிஎன்று கூறுவார். எனவே நிலைமொழி எட்டாம் வேற்றுமைப் பெயர்ச்சொல்லாகி நடக்கின்ற தொடர், விளித்தொடர்.

எட்டு வேற்றுமைகளில் இவ்விரண்டும் இவ்வாறு போக, நிலைமொழி, இரண்டுமுதல் எழுவரையில், உள்ள ஆறுவகை வேற்றுமைகளில் எதேனும் ஒன்றை அடைந்து அவ்வேற்றுமைக்குரிய உருபும் மறையாமல் விரிந்தும் இருக்குமானால், அப்பொழுது அத்தொடர்களை வேற்றுமைத் தோகாநிலைத் தொடர்கள் என்று அழைப்போம். அதுவன்றி நிலைமொழி எவ்வெவ் வேற்றுமை உருபுபெற்று நிற்கின்றதோ, அவ்வெவ் வேற்றுமையின் பேரையும் சேர்ந்து, இரண்டாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர், முன்றும் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர், நான்காம் ஐந்தாம், ஆறும், எழாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்கள் என்றும் சொல்வதுண்டு.

**உதாரணங்கள்:**

**குதிரையைழுட்டினுன்:**—இரண்டாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்.

**கத்தியால் வெட்டினுன்:**—மூன்றும் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்.

**எங்குக் கொடுத்தான்:**—நான்காம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்.

**மலையின் இறங்கினுன்:**—ஐந்தாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்.

**இராமனது வில்:**— ஆறும் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்.

**வீட்டில் இருந்தான்:**— ஏழாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்.

இவைகளிலெல்லாம் வேற்றுமை உருபு மறையாமல் விரிந்து வந்திருக்கின்றன.

ஆதலின், தொகாநிலைத் தொடர்களில் நிலைமொழி பெயர்ச்சொல்லா யிருக்குமானால் அத்தொடர், எழுவாய்த்தொடராகவாவது விளித்தொடராகவாவது அல்லது இரண்டு முதல் ஆறுவகையிலுள்ள வேற்றுமைகளில் எதாவது ஒரு வேற்றுமைத் தொடராகவாவது இருக்கலாம். இன்னதொடர் இது என்று அறிவதற்கு நிலைமொழியைத்தான் கவனிக்கவேண்டும்; வருமொழியைப் பற்றிக் கருத வேண்டியதே யில்லை.

இனி, நிலைமொழி வினைச்சொல்லா யிருக்கலாம். வினைச்சொல், வினைமுற்று என்றும் வினையெச்சம் என்றும் பெயரெச்சம் என்றும் மூன்று வகைப்படுவதை முன்னரே கற்றிருக்கின்றீர்.

நிலைமொழி, வந்தான் இராமன், இருண்டன திசைகள், வா இராமா, என்பனபோல், வினைமுற்றுயிருக்குமாயின் அத்தொடர் வினைமுற்றுத்தொடர் ஆகும்.

நிலைமொழி, ஒடி வந்தான். சென்று பார்த்தான், காண்பான் நின்றேன், என்பனபோல் வினையெச்சமா யிருக்குமாயின், அத்தொடர் வினையெச்சத்தொடர் ஆகும்.

நிலைமொழி, பெய்த மழை, உண்ட சோறு, ஒடிய குதிரை, காணுதகண், என்பனபோன்று பெயரெச்சமாயிருக்குமாயின், அத்தொடர் பேயரேச்சத்தொடர் ஆகும்.

எனின், தொகாநிலைத்தொடர்களில் நிலைமொழி வினைச்சொல்லா யிருக்குமானால், அத்தொடர் வினைமுற்றுத் தொடராகவாவது, வினையெச்சத் தொடர் ஆகும்.

ராகவாவது பெயரெச்சத்தொடராகவாவது இருக்கலாம்.

இனி நிலைமொழி இடைச்சொல்லாக இருக்குமாயின் (இடைச்சொல் இன்னதென்பதையும் அதன் இலக்கணத்தையும் முன் கிறிது கற்றிருக்கின்றீர்) அத்தொடர் இடைச்சோற்றேடர் எனப்படும். உதாரணம்:—மற்று ஒன்று. யாதுகோல் பெயர்.

உரிச்சொல்லில்பற்றி இப்பாடங்களில் இதுவரையில் ஒன்றும் சொன்ன தில்லை. நனி தவ என்பனபோன்ற சில உரிச்சொற்கள் தமிழில் இருக்கின்றன. இவைகளில் ஒன்று, நனி சீறினான், என்பதுபோல் நிலைமொழியா யிருக்குமாயின், அத்தொடர் உரிச்சோற்றேடர், ஆகும்.

பாம்பு பாம்பு; ஓடி ஓடி, குழந்தை குழந்தை, என்பனபோல் விரைவுபற்றி ஒரு வார்த்தையை இரண்டிதரம் அடிக்கிச் சொல்வதுண்டு. அபபடி அடிக்கி வருமாயின் அத்தொடர் அடுக்குத் தொடர் ஆகும்.

## நம்மாழ்வார் வைபவம்

திருவாய்மொழி

4-ம் பத்து 9-ம் தசகம்

[296-வது பக்கத் தொடர்ச்சி]

9-ம் பாகுரம்.

கூட்டுதினின் குரைகழல்க்  
விமையோருந் தொழாவகைசெய்  
தாட்டுதின் யரவீணயாய்  
யடியேனு மதுவறிவன்  
வேட்கையெல்லாம் விடுத்தென்னை  
யுன்திருவடியே சமந்துழலக்  
கூட்டரிய திருவடிக்கட்  
கூட்டினைநான் கண்டேனே.

உரை:—அரவீணயாய் - ஆதிசேஷன் மேல் துயில் பவனே, நின்-உன் னுடைய, குரைகழல்கள்-ஆபரணங்களனித்தினால் ஒலிக்கும் பாதாரவின்தங்களை, இமையோரும் தொழாவகை செய்து-தேவர்களையும் கூட்டுத் தொழாவகை செய்து (அவர் தர்ப்பரராயிருந்தால் உன்னையனுகவொட்டாதபடி) ஆட்டுதி-அலையவைப் பாய். (இதற்குள்திருமுகமாக, எத்தனைதாழ்ந்தவரேனும் உன்னிடத்தில் உபாயநுஷ்டாநம் செய்பவரைஉன் திருவடிகளில் சேர்த்துக்கொள்வாயென்று பிரத்தியே கமாய் எடுத்துச்சொல்லவேண்டியது அவசியமில்லை.) அடியேனும் அது அறிவன்—(ஆழ்வாரே, நீர் இதை எப்படி யறிந்தபடியென்றால், வேட்கை எல்லாம் விடுத்து-உலகத்தாரது இயற்கைபோல் இல்லாமல் எல்லா உலக இன்பத்திலும் வைராக்கியத்தை ஏற்படுத்திக் கைவலிய ஆநந்தத்திலும் வேட்கையை விடுவித்தா என்று அடுத்த பாசரத்தில் எடுத்துரைக்கிறோர்), என்னை - நிகிர்ஷ்டனான அடியீணயுங்கட், உன் திருவடியே சமந்து உழல் - உன் னுடைய ஸ்ரீ பாதங்களையே ஸதாஸர்வகாலமும் பணிந்து தியாநித்து என் உலக வாழ்க்கையைக் கழிக்க, கூட்டரிய திருவடிகள்-வெகு தூர்லபமான மகிழை பொருந்தியுள்ள திருப்பாதங்களை, கூட்டினை - கொடிய உலகியற்கை நடிவில் அதனால் தட்டுமுட்டுப் படாதே உனது கிரு

பையால் எனக்குக் கூட்டிக் கொடுத்தாய், நான் கண்டேனே - அல்பனுன என் விஷயத்திலே நீ காட்டிக் கொடுக்க நான் பிரத்தியசூழமாய் அனுபவித்தேன்.

**விசேஷக் குறிப்பு I:**—பகவானுடன் கலவை ஏற்படாத விரைவுத் துக்கத்துடன் உலகத்தின் அயோக்கிய ஸஹவாஸமும் சேர்ந்துகொண்டு துயரப்படுத்த ஆழ் வார் மனக்கிலேசப்பட்டிகைபில் பகவான் இவர் துக்க மெல்லாம்போகும்படிப்பரமபதத்தில்தன்னிருப்பைப் பிரகாசப் படுத்தியருளினான். எத்தனை தணிந்தவரே அம் ஆசரிதரை உன்திருவடிகளில் கூட்டும் சபாவ முள்ள நீ யுன் திருவடிகளைப் பிரகாசிப்பிக்கக் கண்டே என்று ஆழ்வார் திருப்தரானார்.

**II.** அல்லது, இப்போது உன் திருவடிகளைக் காட்டினுயென்று நான் திருப்தியடையவில்லை. உலகத்திலுள்ள பிராகிருத விஷயங்களில் என் னுடைய மனம் செல்லாமல் உன் சரணாவிந்தங்களிலேயேபட்டு நான் ரஸமனுபவித்துக் கிடக்கும்படி வெகு ஹீனனான என் விஷயத்தில் செய்தருளிக்காட்டினாய். இப்படி, பரமதயை உள்ள நீ மற்றுமூள் இவ்வுலகலெளகீர்களிடத்தும் கருணைக்கார்ந்து அவர்களையும் நல்வழிக் குப்த்து என்னைப்போலேயே உன் திருப்பாதங்களை ரஸமாய் அதுபவிக்கும்படி செய்யலாகாதோவென்று பகவானுக்கு வியழ்பூர்வமாய் விண்ணப்பம் செய்கிற ரென்று பாட்டுக்குத் தாத்பரியம் கூறினும் ஒருவாறு பொருந்தும்.

**III.** இப்படித் தாத்பரியம் கொள்ளாத பக்கத்தில் அடுத்த 10-ம் திருவாய்மொழியாகிய 4-ம் பத்து 10-ம் தசகத்தில் இம்மஹானுபாவன் உலகத்தாரைக் குறித்து, பகவான் ஸர்வசலபன், பரமகாருணிகளை எடுத்துக்காட்டி ஹிதோபதேசம் செய்து அவளையே ஆசிரியுங்கோளன்று அருளிச்செய்ய என்ன காரணமென்ற கேள்வி பிறக்கும். இக்கீள்விக்குச் சமாதானமாகவேமுன்னைய குறிப்புக்கள்மூத்தப்பட்டுளை. ஆயினும் ஆரூபிரப்படி உரைகாரர் அந்தத் திரு

வாய்மொழி முதல் பாசுரால்ரையில் எழுதியுள்ள அவதாரிகையைப் பெயர்த்துத் தருதல் நலம்:—

தன்னை இந்தக்கொடியவுலகத்தினின் றும்வாங்கியருள் வேணுமென்று அபேக்ஷிக்கச் செய்தேயும் அவன் செய்தருளாமையாலே இனி உலகத்தாரோடு உள்ள ஸஹவாசம் விடத்தக்கதல்வென்று ஏற்பட்டில்லவு கத்தாரை வைஷ்ணவர்களாக்கிக்கொண்டாகினும் இவர்களோடு கூட வர்த்திப்போம் என்று பார்த்து எம் பெருமானுடைய ஸர்வேசுவரத்துவ ஸாலபாதிகளை உரைத்து அவனை யாசிரியுங்கோள் என்று அவர்களுக்கு அருளிச்செய்கிற். அல்லது எம்பெருமானைக்கண்டு அவனுடன் கலப்பு ஏற்பட்டிருந்தால் அக்கல வையினால் தனக்கு வந்த பிரிதி அதிசயத்தாலும் எம் பெருமானை இழந்துகிடக்கிற ஆத்மாக்கள் பக்க இள்ள கிருபையானும் எம்பெருமானை ஆசிரியுங்கோள் என்று அவர்களைக் குறித்து அருளிச்செய்கிற ரென்றுவது கொள்ளல் வேண்டும்”

#### 10.-ம் பாசுரம்.

கண்டுகேட்ட இற்றமோந் துண்டுமிலு மைங்கருவி கண்டவின்பம் தெரிவரிய வளவில்லாச் சிற்றின்பமொன்டொடியா டிருமகனு நீடுமே நிலாநிற்பக் [யே கண்டசதிர் கண்டொழிந்தேன்டைந்தே னுன்றிருவடி

அவதாரிகை:—ஜம்புலன் நுகர்ச்சியிலும் உலகவிஷய சுகத்திலும் மோசுத்தைக் காட்டிலும் வெகு தாழ் ந்த கைவல்லியம் என்று முன் பல விடங்களில் விவரித்துள்ள அல்லப் பிரயோஜனத்திலும் தமக்கு ஏன் வைராக்கியம் ஏற்பட்டதென்பதற்கு இப்பாசுரத்தில் காரணம் கூறகின்றார். இக்கைவல்லியானுபவத்தைப்பற்றி 1-ம் பத்து 7-ம் தசகம் 1-ம் பாசுரத்திலும், 4-ம் பத்து 1-ம் தசகம் 10 பாசுரத்திலும் யாம் வரைந்திருக்கின்ற உரைகளில், விவரம் கண்டு கொள்க.

**குறிப்பு:**—இப்பாசுரம் திருக்குறள் காமத்துப்பால் 3-ம் அத்தியாயம் 1-ம் குறளை ஒத்திருப்பதைக் கவனிக்கவேண்டும். திருக்குறள் நம்மாழ்வார் காலத்துக்கு மிகப் பின்னர் உண்டானதென்பதற்குத் தொன்றுதொட்டு உலாவிவரும் பண்டைய காலத்து வென்பாவால் விளங்கும். சொல் தொடர்பிலும் விசேஷண விசேஷவியங்களிலும் அடைவு மொழிகளிலும் ஒன்றேடொன்று ஒரேமாதிரி இணக்கியிருப்பதால் அடியில் கண்ட வெண்பா அறுதி யிடுவது போலத் “திருக்குறள் வாய் மொழியின் சேய்” என்று கூறுதல்கு இடமுண்டு. மேலும் இங்கு ஆழ்வார் தாம் பகவானது திருவடிசேரப்புக்கின்ற சந்தர்ப்பத்தில் மற்றவர் வாக்கை பிரயோகித்து விண்ணப்பம் செய்வாரன்று அதுமானிக்க இடமில்லை.

“கண்டுகேட்ட உண்டுயிர்த் துற்றிய மைம்புலனும் ஒன்டொடி கண்ணே உள்.”

[களவியல் 3-ம் அத்தியாயம் புணர்ச்சி மகிழ்தல்-பொருள் - கண்டும் கேட்டும் உண்டும் உயிர்த்தும் உற்றும் அறியும் ஜம்புலன் நுகர்ச்சியும் ஒள்ளிய தொடியை உடையாள் கண்ணே உள்.]

உரை:—கண்டு - கண்களால் கண்டு, கேட்டு - காதால் கேட்டு, உற்று - மெய்யால் தீண்டி, மோந்து - மூக்கினால் முகர்ந்து, உண்டு - வாயானும் நாக்கினும் ரவித்து, உழலும் ஜங்கருவி - இவ்வண்

ணம் எத்தனை காலம் மேற்கண்ட ஜங்கு கருவிகளால் அதுபவித்தாலும் திருப்திவாராமல் திரும்பியும் இக்கருவிகள் முன் அதுபவித்ததைபே நாடித் திரியும்படி, கண்ட இன்பம் - பஞ்சேந்திரியங்களால்ஸடியும்துகர்ச்சியும் (அதாவது லோகவிஷய சுகம்,) தெரிவரியதபஸை செய்வாருக்கு வெகுகாலம் சென்ற பிறகுங்கூட அறிய வொண்ணது, சிற்றின்பம் - மோசுத் தூங்கத்தை அபேக்ஷித்து அதற்கு எவ்வளவு தாழ் ந்த கைவல்லியமாகிற பரிசுத்த ஆத்மவிளக்கம் தோன்றுகின்ற சில்லரைசுகம் ஆகிய இந்தச் சுகங்களெல்லாவற்றையும், ஒழித்தேன் - தீர விட்டுவிட்டேன். எப்படியெனில், ஒண் - அழகிய, தொடியாள் - கைகளில் அணிந்த வளைகளையுடைய மஹாலெட்சுமிதேவி - (இலக்குமியை எடுத்தது மற்ற மஹிவிக்கஞ்சுகும் உபலக்ஷணம்) நீடுமே-நீயாகிய பரம புருஷனே, [ஏதேற்றுப்பொருளில் வந்துளது. மற்ற ஸாதாரண ஸம்லாரிகளை ஒழித்து, பகவானுக்கு ஏற்ப, திவ்விய மஹிவிக்கஞ்சும் அவனுக்குப் பரிசரியத்தில் ஸ்திபட்டு அதிலேயே ஜூன் ஆங்கமடையும் சேஷன் கருடன் விட்வக்கேளர் முதலான நித்தியர்களைமாத்திரம் குறித்துச் சொல்கிறது] நிலாநிற்ப - மற்ற ஏனையோர் கலவாதே இவர்களெல்லாம் ஒன்றுசேர்ந்து ரவிப்பதை, கண்ட - எனக்குக் காட்டிக்கொடுத்த, சதிர்-காரியங்களை முடிக்கும் வல்லமையுடைய, [அதாவது, இங்குப் பகவானது சாதுரியத்தை வியந்து கூறியபடி] உன் திருவடியை அடைந்தேன்-உன் பாதாரவிந்தங்களை உலகவிஷய சுகங்கள் கைவல்லியம் உலகர் சாதாரணமாய் அளிக்கும் அல்பமாகிய இதரபோகங்களை யெல்லாம் விட்டு இந்த உலகியற்கையின் ஸஹவாஸத்தால் வந்த சர்வதுக்கங்களையும் தவிர்த்துக்கொண்டு நான் பெரும்பேருக அடைந்தேன். “விஷய ரஸங்களிலும் கைவல்லியானுபவ ரஸத்திலும் வைராக்கியம் பிறந்தது எதனாலே யெனில், நித்திய நிர்த்தோஷ கல்லியானை குணங்களாலேயே நிறைந்து உனக்குஉசிதமான சேர்த்தியாயமெந்தஇலக்குமியாதி திவ்விய மஹிவிக்கஞ்சும் சுபாவத்திலேயே சம்சாரமாகின்ற துக்கத்திலிருந்து, நிரந்தரமாய் நீக்கப்பட்டு உனக்குப் பணிவிடை செய்வதிலேயே ஊன்றிக் களிக்கும் சேஷேசேஷாசன அசங்கேயரான திவ்விய பரிஜநங்களும் நீடுமேயா யிருந்த இந்த மனோஹரமான விருப்பைக் கண்டு அந்த ஜூசுவரிய கேவலாநுபவத்தை யொழித்து உலக போகங்களிலேயே ஸ்திபும் ஜனங்களை விட்டு இவர்கள் நடவடிக்கைகளைப் பார்த்துப் பட்ட துக்கமெல்லாம் போகும்படி உன் திருவடிகளை யடைந்தேன்” என்கிறும் ஆறுயிரப்படி.

#### 11.-ம் பாசுரம்.

திருவடியை நாரணைக் கேசவைனப் பரஞ்சுடரைத் திருவடிசேர்வதகருதிச்செழுங்குருகர்க்கச்சடகோபன் திருவடிமே ஹரத்ததமி மூயிரத்து னிப்பத்துந் திருவடியே யடைவிக்கும் திருவடிசேர்க்கொன்றுமினே.

**பதக்குநிப்புக்கள்:**-திருவடியை-ஸ்ரீமானு ஸ்வாமியை, திருவடி மேலுரைத்த-பகவானது குணுதிசயங்களைப்பற்றிப் பேசிய; ஒன்றுமின் - பகவானுடன் ஒன்றுகும்படி நேருங்கோள்; புகவிடம் வேண்டுமே யென்றால் பகவானது பாதாரவிந்தங்களில் பின்புறம் ரேகைகள்போல் அவற்றேடு பிரிக்கவொண்ணுதபடி உன்று சேருங்கோள்.

போழிப்புரை:—“எம்பெருமானைக் கண்ட பின்தியதிசயத்தாலேயவனை யேத்தினவித் திருவாய்மொழி வல்லாரை இத்திருவாய்மொழி தானே எம்பெருமான் திருவடிகளை யடைவிக்கும்; அத்திருவடிகளிலே திவ்வியரேகைபோல் போய்ச்சேருங்கோள்ளிக்கிறார்”

விசேஷக் குறிப்பு I:—பகவானது திருவடியைச் சேருவதற்கும் அவற்றை விட்டு விலகாமலிருப்பதற்கும் இத்திருவாய்மொழியைக் கற்பது ஒரு சூழ்சியைப் போல் போவது ஆழ்வாரது திருவுள்ளாம்.

II. இத்தசகத்தை வங்கிரவிக்கையில் பூர்மாங்க மஹாதேசிகன் திருமிடோபாரிஷத்து ஸாராவளியில், ஆத்மாக்களை இவ்வண்டத்தில் அவர்கள் பாவங்களுக்கேற்பப் பிறப்பு எடுக்கச் செய்து ஜராமரணதி துக்கங்களுக்குட்படுத்தி வதைப்பதால் இவ்வண்டமே காராகிரஹமாகிற கோட்டை என்கிறார். அண்டத்தினின்றும் வைகுண்டம் போவது கோடி ஆத்மாக்களில் சிலருக்குக்கூடத் தூர்லபமென்பது திருவுள்ளாம்.

## கேதவகி

[289-வது பக்கத் தொடர்ச்சி]

### அத்தியாயம் 10

**மஹாட் பிற்பகல் நான் சித்தூர் புகைவண்டி** நிலயம் வந்து சேர்ந்தேன். நான் சித்தூருக்குப் பறப்படும் தினத்தைக் குறித்து நான் எழுதவில்லை யாதலால் என்னையழைத்துச்செல்ல யாரும் புகைவண்டி நிலயத்திற்கு வரவில்லை. நிலயத்திற் கருகில் இருந்தவண்டியொன்றைஅமர்த்திக்கொண்டுஜீமின் தார்மணைக்குப் பேர்ய்ச்சேர்ந்தேன். அப்பொழுது தோட்டத்தில் மிகவும் அழகாகவிலையாடிக்கொண்டிருந்த என்மாணவிழாணியம்மாள்ளோடோடிவந்துளன்மீதுதாவினால். தாவின வென் காதற்சிறுமியை தாயினும் உவந்தேற்று அவஞ்ஞன் உள் நுழைந்தேன். ஒரு சிறைஅமர்த்திருந்த அன்னையார் கருணை தவழ்ந்த முகத்துடன் என்னை வாவென்று வரவேற்றார். இவ்வரவேற்பின் அருமையினை நான் எந்நாரும் மறக்கமாட்டேன். என் மாமி இறந்தபடியால் திரும்புவதற்குக் காலங் தாழுந்துபற்றி அன்னையாரிடம் கூறினேன். பிறகு அற்றைப்பொழுது வழிவந்த சிரமத்தைத் தீர்த்துக்கொள்வதில் கழித்தேன். பிறகு இராணிக்கு ஒதுவிப்பதினும், ஒழிந்த வேலையில் படிப்பதுமாய்க்காலத்தைப் போக்கிவந்தேன்.

வருடம் ஒன்றும் கழிந்தது. நானும் அல்லல் ஒன்றி மில்லாது இனிதே அம்மணையில்வதின்து வந்தேன். இப்படி நான் வதின்துவருகையில், இம்மணையுடைத் தலைவர் என்னை யாட்டுகொண்டுவிட்ட ஜயரங்க பூபதியார் மறுமணங்கொள்ளப்போவதாக ஒரு பேச்சமாளிகையில் கிளம்பியது. இவ்வதந்தி நாளாக நாளாக வளரலாயிற்று. ஒருநாள் பிற்பகல் அன்னையார் என்றைப்போந்தார். போந்தவர் தமது குடும்பநிகழ்ச்சிகளை யெல்லாம் என்னிடம் கூறிவருந்தினார். “உத்தமி என் மருகி இறந்து நான்குவருடங்க ளாகின்றன. அவஞ்ஞன் என்குடிம்பத்தின் நலமெல்லாம் அகன்றது. என்மகனும் அதுமுதல் பித்தன்போலானுன். யாருடனும் பேசவதில்லை. சந்தோஷமென்பதற்றவனுய் வாழ்க்கின்றன. மறுமணங்கொள்ளவும் இதுவரை மறுத்துவந்தான். நானே வயது சென்றவள். நான் இறக்குமுன் அவன் ஒரு மனவியையும் என் இராணி யொரு அன்னையையும் பெறக் காணவிழுகின்றேன். திருமகள்போல் நிலைமையில் என் மனைவந்தாய். நீ இங்குக்கால்வைத்தநேரம் என் குடும்பத்திற்குள்ளா நலையும் தருவதானது. அவனும் இப்பொழுது மனந்துகொள்ள இசைந்துள்ளான். பெண்

னோ, இம்மணையினில் நீ என் பெண்ணேபோல் இனி திருப்பாய். என் மகன்மணத்தோடு உன் மனமும் கண்ட பின்னர் நான் இறப்பேனேல் எனக்குக் குறையொன்று மிராது” என்று அன்னையார் கூறினார்.

என் அண்ணலார் மனத்தைப்பற்றி யின்னும் சிறிதுவிவரம் அறியவிழுந்து என் மனம். அன்னையை நோக்கி, “பெண்ணிச்சயம் ஆகிவிட்டதா” என்று கேட்டேன். “பெண்களுக்கென்னகுறை. வாயைத்திற்தால் நூறுபெண். இங்கிருந்து இருபது மைலுக்கப்பால் வாங்கூர் என்னும் சிறு ஓர் ஒன்றுள்ளது. அங்கு ஒரு பெருங் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஒருவர் இருக்கின்றார். இப்பொழுது அவர்கள் சிறிது ஏழ்மையுற்றிருக்கின்றனர்; எனினும் குலச்சிறப்புடையவர். செல்வாக்கு முடையவர். ஜில்லா போர்ட் தலைமை முதலீய பதவிகளைக் கடந்தது ஒருங்கொக்காக ஏகபோகமாய்வு நுபவித்து வருகின்றார். அவருக்குச் சர்வகலாசாலைப்பட்டம் பெற்ற ஒருமகனும், ஒரு பெண்ணும் இருக்கின்றார். பெண் சிவந்த நிறம், ஒற்றைநாடி, களையுடைய முகம், ஆங்கிலம் கற்றிருக்கின்றார். சமீபத்தில் சென்னையில் நடந்த மாதர் மஹாநாட்டில் அப்பெண் செய்த பிரசங்கம் பத்திரிகைகளால் கொண்டாடப்பெற்றதாம். இவைகளை யெல்லாம் நான் சிறிதும் விரும்புவதில்லை யெனினும் நம் மணைவந்தால் எல்லாம் பின் சீராய்விடும். அவளது தந்தையார் பெண்ணைக்கொடுக்கவிரும்புமாராயிருக்கின்றார். என் மகனுக்கு அப்பெண் இசைந்தவளாயின் கலியாணம் நடந்துவிடும்.” என்று அன்னையார் கூறினார்.

அவரது பேச்சின் ஆர்வம் என் மருமத்தில் அம்பெனப் பாய்ந்தது. எனினும் என் முகமுற்ற மாறுதலைத் திருத்திக்கொண்டு, “நீங்கள் ஒரு மருகியையும், நம் இராணி யொரு தாயையும் பெறுவது யாருக்குத் தான் மகிழ்ச்சியைத் தராது. உங்கள் திருமகனார்பெண்ணைப் பார்த்துள்ளாரோ” என்று கேட்டேன்.

“நீண்ட நாட்களாகத்தான் போய்ப் பார்த்துவருவதாகச் சொல்லிக்கொண்டேயிருக்கின்றனரேனேயல்லாமல் அவன் அங்குப் போவதாகக் காணேம். அவன் நல்லவனேயானுலும், வினேதமான இயற்கையுடையவன். பெண்ணைக்கத்தாரை ஒருநாள் இங்குவந்து விருந்துள்ள போமாறு அழைத்தேன். அவர்களும் சம்மதித்து ளார். நாளைவாரம் நம் இராணியின் பிறந்தநாள் வருகின்றது. அதையொட்டிப் பெண்விட்டார் பெண்ணுடன் இங்குவருவார். நீயும் உன் சகோதரியைக் காணலாம். நீங்களிருவரும் உடன்பிறந்தார்போல் இனிதுவாழக் கடவுள் கருணைபுரியவேண்டும்” என்று

அன்னையார் மணத்தையும் முடித்து எம்மையும் இனைத்துவிட்டார். பிறகு வேறுபல விடயங்களைப் பற்றி வழக்கம்போல் வார்த்தையாடிவிட்டு அவர் அகன்றார்.

அன்னையார் ஒதிய இம் மணவோலை என் உள்ளக் களர்ச்சியையெல்லாம் கொன்றமித்தது. எனக்கும் என் மனம் முன்னரே வரித்துவிட்ட என்னுடைக் கொற்றவனுக்குமிடையே அயலொருத்தி புகவிருப்ப தைக் கேட்கவோ கடவுள் எனக்குக் காதனித்தான்; அவளைக் காணவோ கண்கள் பெற்றேன்; என்று நான் மனம் புழுங்கினேன். கைக்கெட்டியது வாய்க்கெட்டாது போமென்னும் பழமொழி என்மாட்டு மெய்யாகத்தான் பிறந்ததோ என்று வெந்து உதிர்ந்தேன். இங்குநான் ஏன் வந்தேன் என்று என்னையேநாந்து கொண்டேன். எனினும் என் அள்ளக் குழப்பத்தினிடை நம்பிக்கை யொன்று மின்னலைத் தோன்றித் தோன்றி மறைந்துகொண்டிருந்தது. இடக்கண் னும் இடத்தோரும் அடிக்கடி துடிக்கலாயின. இவ்விந்தைதான் எனக்கு விளங்கவில்லை. ‘ஆவது ஆருகு’ என்று ஈசனிடம் என்வாழ்வின் கதியை ஒப்புவித்துக் காலத்தை யோட்டிவந்தேன்.

இராணியின் பிறந்தநாள் விழாவிற்கான முயற்சிகள் இளிதுநடைபெற்றன. மாளிகைமுழுதும் அலங்கரிக்கப் பெற்றது. எங்கும் தோரணங்கள் கட்டப்பெற்றன. ஜமீன்தாருக்குப் பெண்கொடுக்க இருக்கின்ற வாங்கூர் தனவந்தர் தம்மனையிமக்கஞடன்வரப்போகின்றார் என்னும் பேச்சு மாளிகையில் எங்கெங்கும் ஒலித்தது. ஜமீன்தாருக்குக் கலியாணம் நடந்தால் தமக்குக்கிடைக்கும் புதுஆடைகள் சேலைகளில்மனம் வைத்தவேலையாளர் மிக மகிழ்ந்தவர்களாயிருந்தனர். பிறந்தநாரும் வந்தது. வாத்திய ஒலிகளைங்குமெழுந்தன. விடியற்காலையிலிருந்தே விருந்தினர்கள் வந்து குழுமினர். எங்கும் களிப்பின் கிளர்ச்சிக் திகழுந்தது. நாலெருத்தியே தனிமையின் தனியிடமாய் என்ன றையில் தனியிருந்தேன்.

அன்னையார் மணங்கூட்டிவைக்கும் முறை எனக்குமிகப் புதுமையாயிருந்தது. மணமகனும் அவரைச் சேர்ந்தாரும் பெண்ணைப் பார்ப்பதற்கு அவள் வசிக்கின்ற இடத்திற்குச் செல்வதே வழக்கமென்று இது வரை நான் எண்ணி யிருந்தேன். ஆனால் பெண்ணே மணமகனைக் காணவரும் இப்புதுவழக்கம் இவ்வடநாட்டுத் தனவந்தர்க்கு ஏற்றதோருமுறையோநான்றியேன். வேசையர் முறையே இதனில் நாறக் கானும் நான் வியக்காது என் செய்வது! ஜயங்க பூபதியும் இதை ஒவ்வித்தானிருக்கின்றாரோ, அல்லது கடபடந்தான் நடிக்கின்றாரோ என்று சிலபோது அபிர்த்தேன். இது பணத்தின் மகிழ்மோயா அல்லது பெண்ணகத்தார் சிறுமையின் மாட்சிதானே? உண்பதும் நாழி, உடுப்பதும் நான்கு முழும்; வாழ்வதோ நிலையில்லை. நிலையிலா இவ்வாழ்வினில் பகட்டுமீப்பான்னை நச்சி மாந்தர் இழிகின்ற இழிவினை ஏகடவுளை உன்பிரள யத்தால் கழுவாயோ என்று வாய்விட்டுக்கூவினேன்.

கதிரவனும் தன் இளங்கதிரை உலோபமின்றி யருளினான். வண்டிகள் பல மாளிகைக்கு வந்து சேர்ந்தன. எங்கும் ஓட்டமும் நடையும், கும்பலும் கூச்சலும், வாத்திய கோஷமும் நிறைந்தன. களிப்பின் பெருமதமே எங்கெங்கும் சூழ்ந்து பொலிய நானே துன்

பத்தின் தனியிடமாய் என்னறையினுட் அமர்ந்தி ருந்தேன். ஓடினவண்டி யெல்லாம் என் தலையிலே சுழன்றன. மண்மிதித்து நடப்பவ ரடியெலாம் என் நெஞ்சிலே பதிந்தன. விரைகின்ற பரிமாவின் குளம் படிகள் என் னடிவயிற்றில் அழுங்கின. இங்கிலையில் வாத்தியங்கள் வன்மையுடன் முழுங்கின. பலர் கூட்டங்கூட்டமாய் வீதியைநோக்கிநடந்தனர். பெண்ணகத்தாரை வரவேற்பதற்காகச் செல்கின்றனர் என்று எண்ணினேன். பெண்ணகத்தாரும், மணப்பெண் னும் வந்துவிட்டனர்; மணமும் நடந்துவிடும். இனி நான் வேறிடம் தேடவேண்டும் எனத் துணிந்தேன். அல்லது, சீரோ, நெருப்போ, கயிரோ, கடுவோ, கத்தியோ.....சீ! சீ! இதுவென்ன பேதைமை!

இன்னபடி நான் எண்ணமிட்டுக்கொண்டிருக்கையில் அன்னையார் மலர்ந்த முகத்துடன் விரைந்து என்பால் வந்து, “தேவகி, அவர்களும் வந்தனர். இந்தா இச் சரிகைச் சேலையை அணிந்துகொள். இக்கலன்களைப் பூட்டிக்கொள். உன் இராணுயின் பிறந்தநாள் இத்தினம் என்பதை மறந்தனேயோ. இராணுயை அணிகலன் பூட்டிக் கோலம்செய்வது உன் வேலையின்றே. சீக்கிரம் வா” என்று கூறி யகன்றனர். மனம் செத்துக்கிடக்கும் நான் என் கையின் துணை கொண்டு சேலையையும் அன்னையார் தந்த கலன்களையும் அணிந்துகொண்டு இராணுயை அலங்கரிக்கும் பணியை மேற்கொண்டேன். என் மாணவியும் அழிகை பதுமைபோல் அலங்கரிக்கப்பெற்றன்.

முகர்த்தவேலை வந்ததெனப் புரோகிதர் பறந்தனர். அவள் பூண்ட அணிகலன்கள் வீசுகின்ற ஒளித்திரள் புடைசூழச் சிலம்பொலிகுழுஞ் சிற்றடி பெயர்த்து அவளுக்கென்று அமைத்திருந்த பொன்மஜீன மீது அமர்ந்தனள். அந்தணர் ஆசி கூறி அச்சதை தாவினர். என் கொற்றவன் ஜயரங்க பூதியார் இராணுயின் அருகில் வந்து அமர்ந்திருந்தார். மணமகளைக் காணவிருக்கும் மணமகன் பூணுகின்ற பகட்டுடையொன்று மிலாமல் அவர் தமது வழக்கமான உடையோடிருந்தது எனக்கு ஆச்சரியத்தை விளைவித்தது. பெண்ணகத்தாரைச் சேர்ந்த ஆடவர் ஒரு சிறையீற்றிருந்தனர். அவர்களுக்கிடையில் சரிந்த தொந்தியுடன் வீற்றிருந்த ஒரு கனவானது உருவத்தால் அவர்தான் பெண்ணைன் தகப்பனார் என்று அறிந்தேன். ஓர் சிறையிரிக்கப்பெற்ற இரத்தினகம்பளத்தில் மடவார் உட்கார்ந்திருந்தனர். புதுவுடையும்மின்னுகின்றமணி களும், கோணல் பின்னலும் தருகின்ற தோற்றமுடன் சோபையில்லா வொருபெண் அவர்களிடைத்தேந் ரினான். அவள்வாய் சிறிது அகன்றிருந்தது. அவளது சப்பை மூக்கும் மந்தக்கண்ணும் கொலுப்பொம்மையை எனக்குஞ்சீனாலுட்டின. வற்றிய மேனியும் இரத்தமில்லா வெண்மை நிறமும், சூச்சிக்கையும்கண்டு உயர்தரக்கல்விகற்று விடுதலைபெற்ற வோர் பெண் இவள் என்பது அறிந்தேன். அவளது பொதுத்தோற்றத்தில் பணச்செருக்கும் கல்வித் தருக்கும் துலங்கின. சரிகையினால் அலங்கரிக்கப்பெற்ற அவள் கைக்குட்டை முகத்திற்கும் மடிக்குமாக ஓயாமல் சஞ்சரித்துக் கொண்டிருந்தது. இத்தகைய நலத்தகையாள் என் கொற்றவைன் வாழ்விக்க வந்தவள் என்பது தெரிதல் எளிதே. உயர்தரக்கல்வியால் தான்உற்ற நாகரிகத்தையும் சுதந்தரத்தையும் தெரியக்காட்டி. அப் பெண்மணி இருந்துவிதம் இதுவாக, பிறந்தநார்ட் சடங்கோ

பத்தின் தனியிடமாய் என்னறையினுட் அமர்ந்தி ருந்தேன். ஓடினவண்டி யெல்லாம் என் தலையிலே சுழன்றன. மண்மிதித்து நடப்பவ ரடியெலாம் என் நெஞ்சிலே பதிந்தன. விரைகின்ற பரிமாவின் குளம் படிகள் என் னடிவயிற்றில் அழுங்கின. இங்கிலையில் வாத்தியங்கள் வன்மையுடன் முழுங்கின. பலர் கூட்டங்கூட்டமாய் வீதியைநோக்கிநடந்தனர். பெண்ணகத்தாரை வரவேற்பதற்காகச் செல்கின்றனர் என்று எண்ணினேன். பெண்ணகத்தாரும், மணப்பெண் னும் வந்துவிட்டனர்; மணமும் நடந்துவிடும். இனி நான் வேறிடம் தேடவேண்டும் எனத் துணிந்தேன். அல்லது, சீரோ, நெருப்போ, கயிரோ, கடுவோ, கத்தியோ.....சீ! சீ! இதுவென்ன பேதைமை!

செவ்வனே நடைபெற்றது. அந்தணர் பலர் வேத கோடும் செய்துகொண்டிருந்தனர். வந்தவர்க்கெல் ஸாம் உலோபம் சிறிதுமில்லாது பூரிவழங்கப்பெற்றது. நல்லோர் தரு ஆசியுடன் பிறந்தாட்சடங்கு இனிது நிறைவெய்தியது. வந்த விருந்தினர்களிற்பலர் இராணி க்கு ஆடையும் அணிகலனும் வழங்கினர். பின்னர் விருந்து நடந்தது.

உண்டி முடிந்த சிறிதுநேரத்திற்கெல்லாம் பூபதி யார் வேலையுள்ளதன்று சொல்லி வெளிச்சென்றார் என்று கேள்வியுற்றேன். மாலை அவர் திரும்புவார் என்றும் சொல்லிக்கொண்டனர். விருந்தினர் மஜின யிருக்க அவர் ஏதோ வேலையுள்ளதன்று வெளிச்செல் வதுயாருக்குத்தான் வியப்பைவிளைக்காது. ஜயரங்கர் நூதன மனிதராகவே காணப்பெற்றார். இம்மஜினில் நிகழ்வனவெல்லாம் என சிற்றறிவிற் கெட்ட

வில்லை. இன்னும் என்னவென்ன புதுமை நிகழ்ச்சிகள் நிகழ்மோ என்று எண்ணினேன்.

உண்டிக்குப் பின் சங்கீதக் கச்சேரி ஒருபுறமும், நடனம் ஒருபுறமும் நடந்தன. மணி மூன்றிருக்கும். அவ்வேலோ மாளிகை வாயிலில் ஒரு சூச்சல் ஏற்பட்டது. அக்கூச்சல் என்னைக் கவர என்னறைச் சாளரத்தின்வழியே நோக்கினேன். காவியாடை தரித் திருந்தவொரு பெரியவர் ஒருக்கையில்லைன்றுகோலும் மறுகையில் கமண்டலமும்பற்றினராய் மாளிகையை நோக்கி நடந்தார். அவரைச்சுற்றி ஜந்தாறு வேலையாளர் தடுத்தவண்ணம் தொடர்ந்தனர். அவர்மாளிகையையும் நெருங்கினார். இதுவரை அவரதுமெய்தின்டக் கூசிய ஆட்கள் அவரைப்பற்றி விறுத்தினர். உடனே நானும் வெளியே வந்து நிகழ்வனவற்றைக் கவனித்துக்கொண்டிருந்தேன்.

## க ன ஏ

**அன்று மத்தியானம் நான் மழையின் மகிமையைப் பற்றி நினைத்துக்கொண்டிருந்தேன்.** மழையில்லை யெனில் உலகமும் உலகத்திலுள்ள சகல ஜீவ சிருஷ்டிகளும் அழியும். பரம்பொருள் (கடவுள்) எத்தன் மைத்தாயினும், மழைபெய்விக்குங் காரணமொன்றி ஞாலேயே, வேறுகாரணம் இல்லையெனினும் கருணைசா கரமூர்த்தியாயுள்ளதன்பதை அறிந்துகொள்ள இயலு மென்று நினைத்துக்கொண்டிருந்தேன். கருணையினால்ல லவோ கடவுள்மழையைச்சிருஷ்டிசெய்திருக்கின்றார்! இங்கனமேவெயிலும், வெப்பமும் அன்னதற்குரிய சூரியமண்டல காந்தமும், மற்ற மண்டலங்களும், கருணையினால்லவோ சிருஷ்டியின் அமைப்புக்குஅத்யாவசியமானவைகளென்று நினைக்கலாயின.

அன்றுமாலை நான் வெளியில் உலாவச் சென்ற போது திடீரென மழை வந்தது. மழை பெய்ய ஆரம்பமாயிற்று. பெருந் துளிகள் பொட்டுப் பொட்டு டென ஆகாயத்தினின்று விழுந்ததும் உலாவுவதை விட்டுத் தங்கினிற்க விடந்தேடினேன். அருகிலொரு சாராயக்கடை கண்டு அதனுட் புகுந்தேன். சாராயங்குடிப்பதற்கன்று. மழைக்குத் தங்குவதற்கீ

அங்கே ஒருவருமில்லை. சாராயம் விற்பவன் மாத்திரம் தனியாக இருப்பது கண்டேன். ஒரு பஞ்சம வாலிபன். நெற்றியில் சிவப்புநாம மிட்டிருந்தான். நாமமிட்டுச் சாராயம் விற்கிறேன்! அவனிடம் சம்பா விக்கலானேன்.

மழைக்காகவா வந்திர்களென்று அவன் வினவிய தற்கு ஆமென்றுரைக்க அவன் உபசார குணமுள்ள வனை யிருந்தமையால் உட்காரலாயினேன். சாராயங்குடிக்க நான் வரவில்லையென்பதைத் தெரிந்துகொண்டான்.

மழைத் துளிகள் பெருமழையாக மாறின. நாங்களிருவர் மாத்திரமே யிருந்தோம் அந்தச் சாராயக்கடையில்.

பேசத்துடங்க அவன் தன் சரித்திரத்தைச் சுருக்கமாகச் சொன்னான். அவன் பிறந்தது தென்னுப்பிரிக்காவில். அவன் தந்தையின் தேசம் இத்தென்னிந்தியாவே எனினும் அவன் தந்தை தென்னுப்பிரிக்காவில் போயுள்ள பல இந்தியர்களைப்போல, பிழைப்

பின்பொருட்டுப்போயிருந்தகாலத்தில் அவன் (தான்) அங்கே பிறந்தவன். தன் குழந்தைப்பிராயமெல்லாம் அங்கே இருந்தவன். பின் அவன் தந்தை அங்கே இறந்துவிடத் தன்தாயும் தன் தம்பியும் தானும்-மூவரே அக்குடிம்பத்தில்—இந்தியாவிற்கு வந்துவிட்டார்கள். பின் தாயும் இறந்துவிட, தானும் தம்பியிடமேதம் பிழைப்பிற்கு வேலைதேடியதில் தனக்கு, சாராயம்-விற்கும் வேலையே கிடைத்தது. தன் தம்பி சாயம் பூசம் வேலை பழகி வேலுரில் சாபவேலையிலமர்ந்தான். சமீபத்தில் அவன் தம்பியும் இறந்துவிட்டான். அவன் தம்பி இறப்பதற்குமுன் அவர்களிருவருமே. ஒருவர்க்கொருவர்து துணையாகையால் அச்சாராயக்கடையிலிருந்துபோய் ஒரு மாதம் வரை அவன் தம்பியிடம் தங்கியிருந்து எத்தனையோ கிகிச்சைசெய்தும் அவன் தம்பி இறந்துவிட்டான். இறந்த கிரியைகளுக்குப் பின் அவன் அம் மழைபெய்த தினத்துக்கு முன் தினந்தான் சாராயக்கடைக்குத் திரும்பிவந்தான்.

அவன் தம்பி விஷயத்தைப்பற்றிப் பேசும்போது மிகவும் துக்கத்துடன் பேசினேன். “இவ்வுலகத்தில் ஆதரவுக்கு அவன் ஒருவர்தான். அவனும் செத் துப்போய்விட்டதால் இப்போது உலகத்தில் தனித் துத்தானே இருக்கவேண்டியிருக்கிறதென்று” சொன்னான்.

அவன் பிழைப்பிற்காகச் சாராயக்கடையில் மனமொவ்வாது சாராயம் விற்கவமர்ந்திருந்தபோதிலும் அவன் சாராயம் முதலிய போதை வஸ்துக்களை எக்காலத்திலும் உபயோகித்ததில்லை.

அவன் தன் தம்பியின் மரணத்தைப்பற்றிப் பேசுவது அதைச் சார்ந்த சில சம்பவங்களையும்விஸ்தரித்துப் பேச ஆரம்பித்தான்.

அவன் தம்பியை மயானத்திலிட்டுவிட்டு அன்று இராத்திரி வீட்டுத்தின்னையில் படுத்துறங்கிக்கொண்டிருந்தான். நடுஜாமத்தில், அர்த்த இராத்திரி வேலையில், அவன் ஒரு கனவு கண்டான். அந்தக் கனவைப் பற்றிச்சொல்வதற்காக அவன் தம்பியின்குணத்தைச் சொன்னான். அவன் தம்பி நல்ல விஷ்ணுபக்தனென்றும் அனுதினமும் துளசிமாலை முதலியவைகளுடன் விஷ்ணுவைத் தோத்திரம் செய்பவனென்றும் அடிக்க

கடி ஆலயங்களுக்குப் போய் கடவுள் வணக்கத்தை இடைவிடாத நடத்திவந்தானென்றும் சொல்லித் தான் கண்ட கணவைச் சொன்னான்.

ஸ்வாமி சங்கு சக்கரங்களுடன் கருடவாஹனத் தின்மீதுதோன்றினார். ஸ்வாமி அவ்விதம் தோன்றின வடன் அவன் அவருக்குச் சாஷ்டாங்க நமஸ்கார மிட்டு முன்னின்று பக்தி பரவசமானவ னுகிக்கை கூப்பி நின்றுகொண்டிருந்தான். திடெரெனக் கருடவாஹனம் கனவுருவு மாறி (கனம்—உருவு=கனவுருவு) ஒரு கைப்பிடி மன்னளவே ஆகிவிட்டதைக் கண்டான். அதைக் கண்டவுடன் அம்மன் திடெரென மாண்டுபோன அவன் தம்பியாகிய உருவுடன் மாறி யது! ஸ்வாமியின் ஸ்வரூபம் மறைந்தது! அவன் தம்பியைப் பிரத்யக்ஷமாய்க் கண்டான். இது சத்யம் இது நிச்சயம். அவன் தம்பி கையில் துளி மாலை இருந்தது. தேக சௌக்கியத்தைப் பற்றிக் கேட்க அவன் பூர்ண சௌக்கியத்துடனிருப்பதாகச் சொல்லித் தன் அண்ணனது கையைப் பிடித்து இதோபார் என்று தன்னைச் சுட்டிக் காண்பித்துக்கொடுத்தான். அண்ணஞ்சிய தான் அவனை அதிக ஆவலுடன் தொடத் தொடங்குமளவில் கனவு முடிந்தது. சாராயக் கடையில் வேறு பிழைப்பிற்கு வழியில்லாமல் வெறுப்புடன் விருப்பமின்றி வேலைக்கமர்ந்தி ருந்த அண்ணன் அன்று துக்க பரவசனுகி மயானத்தைவிட்டு வந்தவன் வீட்டுத் தின்னையில் உறங்கிக் கொண்டிருந்தவன்-கனவு கண்டவன்-கனவு முடிய வும் விழித்துக் கொண்டான்.

விழித்து மிக்க விபப்புற்று ஸ்வாமியை நினைத்துத் தியானித்துக்கொண்டு கைகூப்பியவனுப் அவ் வர்த்தராத்திரியி விருந்தான்.

இருந்த சமயத்து ஒரு பெரிய வெளிச்சம், காந்த வெளிச்சம், பிரசண்டமாருதம் மோதும்போதுசமுத்திரத்தில் மரக்கலஞ் செலுத்தும் மாலுமிகளுக்குத் திசைகாட்டும் “லைட்ட்ஹவுஸ்” கலங்கரைத்தீபத்தைப் போலச் சொல்லமுடியாத அரிய பெரிய வெளிச்சமொன்று திடெரென்று தோன்றியது. அவ்வெளிச்சம் தோன்றியக்கணமே மறைந்தது. அவன் திகிலுற்றுக் கண்திற்து பார்க்கும்போது தூரத்திலிருந்த ஒரு மரத்தருகே மரத்திற்கு மேல் ஒரு காந்தவெளிச்சம் போல் ஒளி தோன்றிற்று. இவ்வொளி சமார் ஒருநிமிஷம் வரைக்கும் தன் கண் வெளிச்சத்திற்குசெவ்வையாகத் தோன்றிற்று - என்றான்... அப்போது அவன் உறக்கத்திலில்லையாம். விழித்துக்கொண்டிருந்தானும். அதைக் கொண்டது விழித்துக்கொண்டிருந்த போதே.

தான் கண்டதை என்னவென்று நினைப்பதென்று கேட்டான். கனவென்பதென்ன? கனவின் காரணம் யாது? எவ்விதமிருக்கிறது? கனவிற்கும் வாழ்விற்கும் அறிவிற்கும் சம்பந்த முன்டா? என்ன? எவ்விதமென்று கேட்டான்.

அவன் நெற்றியில் நாமமணிந்திருந்தானென்று முன்பே கூறியிருளேன்.

அவன் சற்று விவேக உணர்ச்சியுள்ளவென்று அறிந்துகொண்டு அவனைப் பரீக்ஷிப்பதற்காக நான் பின்வருமாறு சொன்னேன்:-

“மனுஷ வாழ்க்கையும் அறிவும், ஞானமும், உணர்ச்சியும், பஞ்சேந்திரிய சக்திகளும் மிகவும் அற்புதமானவை. மிகவும் ஆச்சரியத்தை உண்மீபண்ணத்

தக்கவை. சாதாரணமாக நித்திரைச் சமயத்தில் ஸ்வப்பன முண்டாவதும்ஸ்வப்பனங்களின் (கனவு)இயற்கைகளும் மிகவும் ஆராயத்தக்கவை. ஸ்வப்பனத்தில் பற்பல தோற்றங்கள் ஒன்றேடொன்று சம்பந்தப் பட்டவைகளும் சாதாரணமாகிய இயற்கை யறிவிற்கும்பஞ்சேந்திரிய வணர்ச்சிக்கும் ஒன்றேடொன்று சம்பந்தப் பட்டவைகளும் தோன்றுகின்றன. ஏன்? எவ்விதம்?.....இது நிற்க, அறிவை ஆராயுங்கால் நித்திரைக் காலங்களில் அறிவு தடைப்பட்டு நிற்பது போலவும் பின்னும் விழிக்கும்போது பழைய ஞாபகங்கள் முதலிய சூணங்களுடன் தொடர்ச்சியாகவும் தோன்றுகின்றதல்லவா? ஆகையால் அத்தொடர்ச்சியாவ்விதம் எற்படுகிறது? நித்திரைக் காலத்திலும் ஸ்வப்பனக் காலங்களிலும் சாதாரண உணர்ச்சியும் அறிவும் என்ன, எந்த ஸ்திதியா யிருக்கிறது? எவ்விதம் தடைப்பட்டுள்ளிறந்து மறுபடியும் தொடர்ச்சியாகிறது? இதுவுமல்லாமல் சில சமயங்களில், சில விடங்களில், சில சந்தர்ப்பங்களில் முன் சாதாரண இயற்கையில் கண்டிராத ஸ்தலங்களும் செயல்களும் செயல்களும் முன் சமயத்து எப்போதோ ஒரு காலத்தில், சரியாய் ஞாபகத்திற்கு வராத ஒருகாலத்தில், கண்ட ஸ்தலங்கள் போலும், நடந்த சம்பவங்கள் போலும், தோன்றுகின்றன. நினைக்குங்கால் அது சரியாக இயற்கையுணர்ச்சிக்கு முன் எப்போது நடந்ததென்று தெரி கிறதில்லை. ஆகையால் இப்பிறப்பில் நமக்கிருக்கும் அறிவு, எவ்விதமோ முன்னறிவின்(பின்) தொடர்ச்சியாகத்தோன்றுகிறதுமன்றி, சாதாரண உணர்ச்சியற்ற ஸ்வப்பனங்களின் (கனவு) மூலமாகவும் வேறுமார்க்கமாகவும் வேறுவித அறிவுகளும் ஞானத்துடனும் சம்பந்தப்பட்டதாயிருக்கிறது. இயற்கை யறிவையும் சாதாரண உணர்ச்சியையும் தவிர இதில் சம்பந்தப்பட்ட பேரறிவு விசேஷமாகத் தோன்றுகிறது. இந்தப் பேரறிவு அடிக்கடி இயற்கை யறிவுடன் இந்தப்பிரகிருதி சம்பந்தத்திலும் அபாரிமிதமாகச் சேருகிறது. இப்பிரகிருதி இயற்கையிலும், மனுஷ அறிவு, ஒருபாகமே யாகிறது. இப்பாகம் சிறிதே, அதாவது வெளிப்படையாகச் சாதாரணமாகத்தோன்றும் அறிவு சிறிதே. இத்துடன் சம்பந்தப்பட்டபேரறிவுள்ள பிரத்தியேகமாக இவ் வறிவையும் சூழ்ந்துகொண்டு பெரும் பாகமாக இருக்கிறதை ஸ்வப்பனக் (கனவு) சூணங்கள் முதலியவைகளால் நாம் தெரிந்துகொள்ளலாம். இயற்கை யறிவும் பஞ்சேந்திரிய உணர்ச்சிகளும் சமுத்திரத்தில் அலைகள் போலவும் பேரறிவு சமுத்திரமாகவு மிருக்கலாம். சமுத்திரமாகவு பெரிது. அலைகள் அதிற் சிறிதுபாகமே—ஆத்ம ரகஸ்யங்களை முற்றிலும் அறிந்துகொள்வது அசாத்தியம். மழையால் சமுத்திரம் அழிந்துபோவதில்லை போலத் தோன்றுகிறதோன்று”என்றுஇவ்விதம் சொல்லிக்கொண்டிருக்கையில் மழையும் நிற்க, நான் அவ்விடம் விடகன்று மறுபடியும் பார்ப்பதாகச் சொல்லி உலாவத் துடங்கினேன்.

இங்நனம் நடந்தது ஆதி முதல் அந்தம் வரை, கனவு .

இதில்சொல்லியிருப்பவை ஆதிமுதலிலிறுதிவரை, கனவில்கண்டவை. இயற்கையில் நடந்ததன்று. மூழுதுங் கனவு... மழையும் கனவே... கனவு மழையே! .....அன்றங் கனவே... அன்று மன்றன்று... வேறேன் றன்று!

# காற்று மதை

Shakespeare—“The Tempest”

அங்கம் 1. களம் 2.

[295-வது பக்கத் தொடர்ச்சி]

**ப்ராஸ்ப்பீரோ:**—கசையடிக்கேயன் றி அன்பிற்கோ அசையாத ஏ பொய் பெரிதுடை யடிமையே! (1) ஊத் தையே சீயாக, உன்னை யான் மாநுடப்பரிவுடன் நடத்தி (2) என் மகவின் மானத்தைக் கெடுப்பதற்கு நீ நாடியவரையில் உன்னை என் குகையிலேயே வைத்துக்கொண்டு மிருந்தேன் (3).

**காலிபன்:**—ஓஹோ! ஓஹோ; செய் ததனைத் தீர்த்தி ருந்தா லாகாதா! தடுத்தனை என்னை; இல்லையேல், இத்திவினைக் காலிபன் களால் குழிமய மாக்கியிருப்பேனே. (4)

**ப்ராஸ்ப்பீரோ:**—தீமைக்கே எல்லாம் ஒல்லுவதாகி, நன்மையின் அச்சினை ஒரு சிறிதும் ஏற்றுக்கொள் ளமாட்டாத ஏ அருவருப்புடைய அடிமையே (5). உன்மீது இரக்கங் கொண்டேன்; நின்னைப் பேசவைப்பதற்குப் பாடுபட்டேன்; குடிகைதோறும் உனக்கு ஒன்றல்லால் ஒன்று கற்பித்தேன்: உன் பொருளை ஸியே உணராமல், ஏ மூர்க்கா, கடையாய விலங்கென்ன நீ பிதற்றிக்கொண்டிருந்த போது, உன் கருத்துக்களுக்கு அவைகளைத் தெரி விக்கும் வார்த்தைகளை யான் அளித்தேன் (6). நீ கற்றும்; ஆயினும், நற்குணங்கள் உடன்சேர்ந்து உறையமாட்டாத வொன்று உன் துஷ்ட சாதியில் இருந்தது (7). ஆதலால், சிறையினுக் கதிகமும் அடையவேண்டிய நீ, இப்பாறையுள் அடைக்கப் பெற்றுத் தக்கதே. (8)

**காலிபன்:**—நீ எனக்குப் பாவை கற்பித்தாய்; அது னால் யான் பெற்ற இலாபம் உன்னை எவ்வாறு சபிப்பதென்பதை அறிவதே. எனக்கு உன் பாவையைக் கற்பித்தற்காகப் பெருவாரினோயுன்னைத் தொலைத்தொழிக்கட்டும்! (9).

**ப்ராஸ்ப்பீரோ:**—துஷ்டக் கிழத்தின் கான்முளையே, (10). சீ போ! விறகு கொண்டுவா. வேறு வேலை களுக்கு உத்தரம் சொல்ல விரைந்து செய் (11). அதுவே நன்மை உனக்கு (12). தோள்களையாகுலுக்குகின்றும் நீ, ஏ சூரமே (13)? என் கட்டளைகளை நீ புறக்கணிப்பாயாயின், அல்லது மனமின்றிச் செய்வாயாயின், பழைய சூரக்குவலியால் உன்னைச் சித்திரவதை செய்வேன்; உன் எலும்புகளிலெல்லாம் வளிகளைப்புகுத்தி நின்முழுக்கினைக் கேட்டு விலங்குகள் நடுங்கும்படி உன்னைக் கதறவைப்பேன்.

**காலிபன்:**—வேண்டா, உன்னை இரங்துகொள்கின்றேன். (ஒரு புறமாய்) நான் கீழ்ப்படியவே வேண்டும். (14) இவனது மந்திரக்கலைமிகவும் வன்மைவாய்ந்தது. என் ஆத்தாளின் தெய்வமாம் ஸெட்டி பாஸ்ஸையும் அடக்கி அடிமைகொள்ளுமே அது (15).

**ப்ராஸ்ப்பீரோ:**—ஆதலால் அடிமையே, அகல்!

[காலிபன் போகின்றுன்]

(1) அடிக்கு அடங்கினால் அடங்குவாயே அல்லாமல் அன்பிற்கோ ஒருபோதும் நீ இணங்கமாட்டாய்—என்பது பொருள். கசை=குதிரைச் சம்மட்டி

(2) அலஹ்யமான அழுக்கிற்கே நிகராக நீ இருந்தபோதிலும் உன்னை ஓர் மனிதனுக்ப் பாவித்து நான் பரிவுடன் நடத்திவந்தேன்.

(3) என மகவு—மிராண்டா. பாதகனுகிய நீ அவள் மானத்தை ஒருநாள் கெடுக்க முயன்றும். அதுவரையில் உன்னை என்னேடு இக் குகையினுள்ளேயே வாழும்படி வைத்துக்கொண்டிருந்தேனே—என்பது பொருள்.

(4) மிராண்டாவின் மானத்தைத் தான் கெடுக்கமுடியாமற் போனதற்கே காலிபன் வருந்துகின்றன். நீ தடுக்காதிருந்தாயானால், மிராண்டாவுடன் கூடி நான் பின்னைகள் பெற்றுப்பெற்று இந்தத் தீவை சிறைத்திருப்பேனே—என்பது பொருள். காலிபன்களால்—எனக்குப் பிறந்த என் போன்ற பின்னைகளால். குழிமயமாக்குதல்—குடிசனங்களால் நிறையச் செய்தல்.

(5) ஒல்லுவது—இயல்வதாவது. தீமை என்பது எவ்வளவு உள்தோ அவ்வளவும் செய்ய நீ ஏற்றவனுயிருக்கின்றுயே அல்லாமல், நன்மையுடன் உன்னைச் சேர்த்தாலும் அதன் அடையாளம்கூட உன்னிடம் தங்கமாட்டாமற் போகின்றதே—என்பது பொருள்.

(6) உன் பொருளை நீயே உணராமல்—நீ பிதற்றுகின்ற மொழிகளின் பொருள் இன்னதென்று உனக்கே தெரியாமல் நீ தடுமாறியபோது, உன் கருத்தைத் தெரிவிக்கத் தகுஞ்தபடி வார்த்தைகளும் பேச்சும் உன்க்கு நான் கற்றுக்கொடுத்தேன்.

(7) பேசக் கற்றுக்கொண்டாயானாலும் நற்குணங்கள் உன்னிடம் படியவில்லை. எனெனில், உன் துஷ்ட சாதியின் இயற்கை, நற்குணங்கள் கூடிப் பொருந்துவதற்கு எவ்வாறு இடங்கொடுக்கும்—என்பது பொருள்.

(8) நீ செய்ய முயன்ற பாதகத்திற்கு உன்னைச் சிறையில் அடைப்பதனிலும் அதிகமாகத் தண்டித்திருக்கவேண்டுமானாலும், சிறிது இரக்கத்தால், இப்பாறையில் அடைப்பதோடு விட்டேன் என்பதை எண்ணிக்கொள்—என்பது பொருள்.

(9) நீ கற்றுக்கொடுத்த பாவையைக் கொண்டே உன்னைச் சபிக்கக்கூடியவனுகின்றேன். இதுதான் இலாபம்—என்பது பொருள். எனக்கு உரிமையான இந்தத் தீவைக் கவர்த்துகொண்டு, அதற்கு மாறுகப் பாவைக் கற்றுக்கொடுத்தாய் என்பதை எண்ணிக்கொள்—என்பது பொருள்.

(10) துஷ்டக்கிழவியாகிய ஸைக்கொராக்விற்குப் பிறந்தவனே—என்பது பொருள்.

(11) வேறு வேலைகள் நீ செய்ய இருக்கிறபடியால், விறகினை விரைவிற் கொணர்ந்து சேர்—என்பது பொருள்.

(12) விரைந்து செய்யாவிட்டால் உன்னைத் தண்டிப்பேன்—என்பது பொருள்.

(13) ப்ராஸ்ப்பீரோவின் கட்டளைக்குத் தான் உடன்படவில்லை என்பதைக் குறிக்கக் காலிபன் தன் தோள்களைக் குலுக்கிக் காட்டியிருக்கவேண்டும்.

(14) அச்சமே கீழ்களது—ஆசாரம் என்ற வள்ளுவர் வாக்கு இங்கு நினைவிற்கு வருதற்குரியது.

(15) ஸைக்கொராக்ஸ் ஆராதித்த தெய்வத்தின் பெயர் ஸெட்டிபாஸ். இப்பெயர் துஷ்டதேவதையைக் குறிக்கும். அத்தெய்வத்தையே தன் அடிமையாக்கிக்கொள்ளக் கூடிய மங்கிரசக்தி ப்ராஸ்ப்பீரோவிற்கு இருக்கின்றதை நீ காலிபன் அஞ்சினருள்.

## அப்பர்

அப்பரும் அறுபத்துநான்கு கலைகளும்—30. வியாகரணம்

[291-வது பக்கத் தொடர்ச்சி]

(viii) அப்பரும் உயிரளவெடையும்

**இ**சைக்கலையினாலே பக்திரசத்தில் மனம்வயப்பட்டு  
அப்பர் பாடும்போது, ஒரு அடியின் ஈற்றிலே  
அம், ஒரு அடியின் அரைப் பாகத்தின் ஈற்றிலேனும்  
சீர் நிறைவெப்பூமல் நிற்றலுமுண்டு. (உ - ம்)

எந்துமழு வாள ரின்னம் பராஅஅர்.....

ரெரிபவள வண்ணர் குடமுக் கிளார்  
வாய்ந்தவளைக் கையாள் பாக மாக

வார்சடை யார்வங் துவலஞ்ச மியார்  
போந்தா ரத்துகள் புறம்ப யத்தே  
புகலூர்க்கே போயினார் போரே ரேறி  
ஆய்ந்தே யிருப்பார்போ யாரூர் புக்கா  
ரண்ணலார் செய்கின்ற கண்மா யமே.

திருவாரூர் - திருத்தாண்டகம் 5.

மேற்கண்ட செய்யுளில் “பரா” “கிளார்” “மியார்” “யமே” என்பன தேமாச் சீருக்குப் பதிலாக நிற்கின்றன. ஆயினும் இசையில் அச் சீர்கள் நிறம்பியே காணப்படுகின்றன. இது அளவெடையா என்றாலும் யுங்காலை, அளவெடை போன்றதோர் இசைத்தத்து வமேயன்றி, இவைதாம் அளவெடைகள் ஆகமாட்டா. அளவெடை பெற்றிருப்பின் “பரா” என்பது பரா அ எனவும், “கிளார்” என்பது “கிளா அர்” என்றும், “யமே” என்பது ‘யமே எ’ என்றும் எழுதியிருத்தல் வேண்டும்.

“நீட்டம் வேண்டி நவ்வள புடைய  
கூட்டி யெழுத வென்மனுர் புலவர்”

(தொல் - நான்மரபு 6.)

அதைச் செய்யும் விதம்—

“குன்றிசை மொழிவயி னின்றிசை நிறைக்கு  
நெட்டெழுத் திம்பர் ஒத்தகும் ரெழுத்தே”

(தொல் - மொழிமரபு 41.)

அவ்வாறு இங்குச் செய்யாததால், அங் நிறையசை களின் ஈற்றுயிர்கள் அளவெடை பெறவில்லை யென்பது தின்னம். அளவெடை பெறுவதும் சந்தத்தில் அத்தனைச் சிறப்புமன்று. ஆகையால் தொல்காப்பிய அர், இசைத்தமிழின் நோக்கத்தைக் கருதி அளவெடை பெறுமலே, ஏழுத்துக்கள் தமக்கென ஏற்பட்ட மாத்திரை அதிகரிப்பது உயிரெழுத்துக்கும் ஒற்றெழுத்துக்கும் இசையில் நேரலாமென்று, தமது எழுத்தத்திகாரத்தில் நூன்மரபின் இறுதியில், தாம் பின் னர்ச் செய்யுளிலில் கூறப்படுகும், “மாத்திரை யெழுத்திய லசைவைகை யெனு” என்னும் விதியும் “எழுத்தளை வெஞ்சினும் சீர்க்கை தானே, குன்றலு மிகுதலு மில்லென மொழிப்” என்னும் விதியையும் தழுவி,

அளபிறந் துயிர்த்தலு மொற்றிசை நீலு  
முளவென மொழிப இசையோடு சிவணிய  
நரம்பின் மறைய வென்மனுர் புலவர்”

(தொல். நான்மரபு - 33)

என்றார். இங்கு மேல்காட்டிய அப்பர் தேவாரத் தனைப் பாடுமினிதம் இவ்விதிகளைத்தழுவிப் பின்வருமாரூகும்:—

“ஏந்துமழு வாஅஅள ரின்னம் பராஅஅர்  
எரிபவள வண்ணஅஅர் குடமுக் கிளாஅஅர்  
வாய்ந்தவளைக் கையாள் பாக மாக  
வளர்சடையார் வந்துலை வலஞ்ச மியியார்  
போந்தாஅ ரத்துக்குப் ரம்ப யத்தே  
புகலூர்க்கே போயினார் போரே ரேறி  
ஆய்ந்தே யிருப்பார்போ யாரூர் புக்கா  
ரண்ணலார் செய்கின்ற கண்மா யம்மே”

என இது இசையில் நிற்கும். “வாளர்” என்பதால் “வா” வானது இசையில் இருமாத்திரை யோசையாகாது. அதற்குப்பின் அகரவோசை படிப்படியாய்க் குறைந்து கொண்டு செல்லும். ஆதலால், இவ்வோசைக்குப் பின்பற்றிவரும் அகரங்களின் மாத்திரையின் அளவு மிகவும் குன்றிய அளவாதலால் (Short vowel sound) குறுகிய உயிரவோசைகாட்டும். ஆங்கிலபாதையில் அதற்கு அறிகுறிகள் அவற்றின் தலை மேல்வைக்கப்பட்டிருக்கின்றன. அவ்வாறே “பராஅஅர்” என்று வருகின்ற ஒசையானது “ரா” வின் ஆகாத்திற்குப் பின்னர்க் குற்றெழுத்தாகிய அகரத்தின் ஒசை பெறுது “ஆ” வென்றெழுத்தீட்டல் குறுகிக் கொண்டே செல்லும். முதல் அகரத்திற்கும், இரண்டாவது அகரத்திற்கும் அவை ஒன்றன்மின் ஒன்றுப்பிற்கும் ஒரு தன்மையாம் ஒசையில்லை. எவ்வாறெனில் ஒரு வெண்கல மணியைக் கட்டை யெடுத்து நாம் அடிப்போமாயின் அது ‘டங்’ என்று சப்தம் கொடுக்கும். சற்றுநேரத்தில் அவ்வோசைநின்றவுடன், அம்மணியைச் செவியின் அருகே கொண்டுபோவோ மாயின், நின்றுவிட்டதென்று எண்ணிய வோசை தொடர்ந்து சிறுத்து ஒலிப்பது காணலாம். அது போலவே இங்கும் ஒசை அளபிறந்து ஒலித்தாலும் அளவெடையாகாது. ஏனெனில் அளவெடையாயின் நெடிலுக்குப் பின்வரும் அகரம் ஒரு மாத்திரையளவு பெறவேண்டும். அவ்வாறு பெறுத இசைக்கு அளவெடைக்குறி தருவது அடாதென நமது சமயகுரவர் விட்டுவிட்டனர்.

மேற்கண்ட திருத்தாண்டகப் பதிகத்தின் அலகு எவ்வாறெனில், முதல்சிறும் இரண்டாஞ்சிரும் மாங்காய்ச் சீராயும், மூன்றாவது மாச்சீராயும், நான்காவது காய்ச்சீராயும் நிற்கும். ஆயினும் காய்ச்சீருக்குநீண்ட விளங்கிசீர் வருவது செய்யுளில் மரபு. ஆதால், 4-வது அடியில் ‘அண்ணலார்’ என்பது காய்ச் சீரிடத்தில் வந்தது காணக். தமிழில் விருத்தங்களின் குழவிப் பருவத்தினரான நமது சமயகுரவர் காலத்தில், குவிளச் சீருக்குப் பதிலாய்ப் புளிமாச்சீர் உபயோகப் படுத்துவதும் காணலாம். இவற்றை அப்பர் விருத்த இலக்கணங்களைக் கூறுமிடத்துவிவரிப்போம்.

ஆகையால் அப்பர் உயிரளவெடையைப் பயன்படுத்த வேண்டிய அவசியமற்றவராய்ப் பாடல்கள் பாடி வந்தாரென்பது வெளியாகும். ஆங்கிலம் முதலிய பாதையினின் ஒசை வற்புறுத்தல் (accent) என்று கூறப்பட்ட ஒரு தன்மை சீர்களுக்கு உண்டு. அதுவே அப்பாதைச் செய்யுள் அலகுக்கு அடிப்பெடையாகும்.

அம்மாதிரி தமிழ்சையில் அசையை வற்புறுத்துவது சகஜம். அப்போது நிரையசையின் ஒரு பாகமான குற்றெழுத்து, ஒசையில் தனித்தத் திகழ்ந்து நெட்ட டெழுத்துப்போல் ஒலி சற்றுண்டு தருவதால், ஒரு நிரையசையே, தேமாவாகவும் நிற்கும். மேற்கண்ட செய்யிலில் ‘வலஞ்சூழியார்’ என்பது ஒரு மாச்சீரும், தேமாச் சீருமாக இசையில் நடக்கவேண்டுமாத

லால், ‘வலஞ்சூழியார்’ என்பது ஒரு சீராயும், ‘ழியார்’ என்பது மற்றொரு சீருமாய் நிற்கும். ‘ழியார்’ என்பது இசையில் ‘ழியியார்’ என்று ஒலிப்பதால் அது தேமாப்போல் இசை கொடுக்கும். ‘ழி’ என்னும் எழுத்து அப்போது ஒசை வற்புறுத்தல் (accent) பெறுவது காணக். இவ்வாறு வருவதை நமது புலவர் ஓரசைச்சீர் என்பார்.

## கம்பராமாயணம்

### ஆரணிய காண்டம்—7. மார்சன் வதைப் படலம்.

[244-வது பக்கத் தொடர்ச்சி]

போய்யினைக் காக்கும் பஞ்சியு மூளோ.

**ஆனதைனைத்துமன்று அவலமுற்ற இராவணன்,**

இனி அப்பழி தீருமாறு சூழ்வதற்கே மாமன் பால் தான் போந்துளன் எனப் பொய்புசலப்புகுகின் ரூன். வாய்மையில், இவன் வந்தது அதற்கன்று. மானின்விழிச் சீதைவயின் வைத்தவொரு மோகத் தால் ஏகிய இவன், முன்னரே,

கரளையுமறந்தான்தங்கைமூக்கினைக்கடிந்துநின்று ஹரளையுமறந்தானுற்றபழியையுமறந்தான்வெற்றி அரளையுங்கொண்டகாமனம்பினுன்முன்னைப்பெற்ற வரளையுமறந்தான்கேட்டமங்கையைமறந்திலாதான். ஆனானேயாயினும், கேட்ட அம்மங்கையை மறந்தில னைக்கயால், மார்சனமுன் மீண்டும் முன்மறந்தமற்ற வைகளைநினைவுபடுத்திக்கொள்ள இன்றியமையாததாயிற்று. மாமனைத் தன் கருத்திற்கு இணக்கும்பொருட்டு, மீண்டும்பப்பழியை உரைக்கவேண்டியதாயிற்று; கரளைக் குறித்து இரங்கவேண்டியதாயிற்று; தங்கை மூக்கினைக் காட்டவேண்டியதாயிற்று. இம்முன்றும் அவன் மனத்தில் மறுபிறவி யெடுத்தவிது மார்சனை இடரிற்குள் உய்க்குமொரு நோக்கமுடன் பயிலப் பெற்றன. மற்று, இவைகளைத் தொடர்ந்து இராவணன் மனத்தில் நினைவுபெற்றது மற்றையதொன்று மூளோ. அதுதான், தங்கையின் மூக்கினைக் கடிந்து நின்றுன் உரன். இந்நினைவையோ இராவணன் தன் னுயிர் தப்புதற்குரியவோர் விழைவினிற்காதாரமாக வே பற்றிக்கொண்டான். ஆதலின், இராவணன்மார்சனுக்கு எடுத்தியம்பிய முறையை இவ்வண்ணம் அமைந்திருக்கின்றது—

வன்மை தரித்தோர் மாநுடர் மற்றங் கவர்வாளா னின்மரு சிக்கு நாசி யிழக்கு நிலை கேர்ந்தார் என்மர புக்கு நின்மர புக்கு மிதன்மேலோர் புன்மை தெரிப்பின் வேற்றினி யெற்றே புக்கவேலோய்

[வேலாயுதத்தை யுடைய மார்சனே, மனிதர்களே விழை யுடையவர்கள் என்னும்படி ஆயினர். அவர் தமது வாளினால் உன் மருமகளாகிய சூர்ப்பணகை தன்மூக்கினை இழக்கும்படியாய நிலைமையைச் செய்தார்; தெரிவிக்கு மிடத்து, என் வமிசத்திற்கும் நின் வமிசத்திற்கும் இதனை விட அதிகமான ஓர் இழிவு இனி வேறு எவ்வாறு இருக்கக்கூடும், கூறுவாய்.]

திருக்கின்தார் முதிர மலைந்தார் சிறியோர்நாள் பருகின ரெண்றால் வென்ற நலத்தின் பழியன்றே இருக்க சுமந்தா யினிதி னிருந்தா யிக்கவேலுன் மருக்கு ரூலந்தா ரொருவன் மலைந்தான் வரிவில்லால்.

[குர்ப்பணகைக்கு நேர்க்க இழிவுபற்றி மூண்ட கோப முடையவர்களாய் எதிர்த்துப் போர்செய்த கரன் முதலிய என் இளைஞருது ஆயுளைக் குடித்தனர் என்றால் நாம் இதுகாறும் அடைஞ்திருந்த வெற்றிக்கெல்லாம் அது தான் ஒரு பெரும்பழி ஆயிற்றன்றே? இப்பழியைத் தீர்க்காமல் இரண்டு கைகளையுன் சமந்துகொண்டு நீ இங்குச் சுகமாக இருக்கின்றோய். வலிய வேலாயுதத்தையுடைய உன் மருமக்கள் அழிந்தனர். கட்டமைந்த வில்லினால் ஒருவனே அவர்களைப் பொருதான்.]

வெப்பழி யாதென் னெஞ்சு

மூல்தேன் வினிகின்றேன்

ஒப்பழி வென்றே போர்செய

வொல்லே னுடன்வாழுந்

துப்பழி செவ்வாப் வஞ்சியை

வௌவத் துணைக்காண்டிட்

திப்பழி நின்னூற் நீரிய

வந்தே னிவவெண்றுன்.

[கோபம் தணியாமல் நான் மனம் வாடினேன், மரண வேதனைப் படுகின்றேன். மனிதனுகிய அவன் எனக்குச் சிறிதும் ஈடானவன் அல்லன் என்பது கருதி அவனுடே போர்செய்ய உடன்படாமலிருக்கின்றேன். மற்று, அவனுடன் வாழும், பவழமும் ஒப்பாகாமல் தோற்கின்ற சிவங்த வாயையுடையவரும் வஞ்சிக்கொடிபோன்றவரும் ஆகிய ஒரு பெண்ணை நான் கவர்ந்து வருதற்கு உன் னைத் துணைகொண்டு உன்றால் இந்தப் பழியைத் தீர்த்துக்கொள்ளக் கருதி இங்கு வங்தேன், என்றுன்.]

ஆதலின் அவ்விராவணன், தன் உயிர்மாட்டுத் தான் வைத்திருந்தபரிவினால், அவ்விராமனது வரிவில்லாண் மையின் நிலைவினைத் தன்னலப்பயன்பெறக் காத்துக் கொள்கின்றேன். வஞ்சியை வஞ்சித்து வௌவதற்கே கருதுகின்றவனுகி, வில்லொன்றிற் கடிகைமூன்றில் கரனே முதலாய கணக்கில் பலகோடி. அரக்கரைவின் னிலை யேற்றவல்ல ஒரு மீளியை எதிர்த்துப் போர்செய்யத் துணியாதலுவன் வீரத்தினும் முன்புத்தியே மிகவுடையன். ஆயினும், இராமனுக்குத் தான் அஞ்சினைன்றேனும் பிறன்மனை நயந்து வந்தானென்றே அம் மாமன்முன் கூறுதல் முறையன்று. இராமனைத் தான் வெல்லமாட்டாதவன் ஆகின்ற நினைவால் எழுந்த பேடிச் சீற்றத்தை அங்கு அவ்வால்மீகத் தில், ஒழுக்கமிலி என்றும், கொடியோன் என்றும், இழுதை என்றும், அற்பன் என்றும், புலன்களை அடக்காதவனென்றும், தருமம் அற்றவ் னென்றும்; பாவியென்றும், உயிர்களை வதைப்பதே உரிய தொழிலா யுடையவனென்றும் இராகவீன் வாய் வந்த வாறெல்லாம் பொருத்தஞ்சு சிறிதுமின்றி வைது

வைதுஒருவாறு ஆற்றிக்கொள்ள முயன்றமுழங்கிப் பிறகு, “தனது மனைவி போய்விட்ட துயரத்தால் வருத்தமடைந்த இராமனை, நான் காரியம் நிறைவேறப் பெற்றுச் சந்தோஷமடைந்த மனத்தையுடைய வனுப், வெகு எளிதாக வதைசெய்வேன்” என்று எஞ்சாது கூறிய எளிமையினிடையே தன் பேடிமையைத் தன் ஜீயிரு வாய்களாலும் பிதற்றியும் விட்டனன். ஆதலாற்றுன், “பேசுவதில் சமரத்தனை மிக வலியுள்ள இராவணன்” என்று பாயிரம்பகும் கவிக் கூற்றுடன் அவன்கட்டுரையை வான்மீகமுனிவர்துவக்கி வைக்க நேர்ந்தது ஒருகால் வஞ்சப்புகழ்ச்சியின் பாற் படுமோ என்று ஜூயிரற் கிடனுகின்றது. இராமனது மனத்தை நலிந்த பிறகே அவனுடன் பொரப்புக்குவது புந்தியெனச் சூழ்வான் ஒருவன் மிக்க வலியுள்ளவன் அல்லன் தின்னன். இவ்விழிந்த எண்ணைத் தோன்றினாலும் அதனைத் தன் புல்லிய மனத்திற்குள்ளேயே தேக்கிக்கொள்ளாமல் பறைசாற்றினுளைஞ்றால் அவன் பேசுவதில் சமரத்தனையை அருமையைக் காண்பது அதனினு மரியதாகின்றது. மற்று, பேசுவதிலும் போரிலும் சமரத்தனை இராவணன், கழிபெருங் காமத்தால் கருத்தழிந்து இவ்வண்ணைம் தன்னை இழிவுசெய்துகொண்டாடென்னுமியற்கையைக் காட்டவேதானே வடநான் முனிவர்வழிசெய்தனர்!

கம்பர் நாவினும் இராவணன் வீரத்தி னளவிற்கிறதேனும் விஞ்சிய மனத்தின னல்லன்; ஆயினும் வழங்கிய வார்த்தையால், தன் கொற்றப் பேராண்மையை ஒருவாறு காத்துக்கொள்பவன்போல் தோன்றுகின்றனன். இணையலாதோரொடுஇக்குதல் இமுக்கென்னும் வீர இலக்கணத்தின்படித்தன் தகவினைத்தாங்குதற்குரிய இராவணன், தம்முடைய மரபு உற்றதோர் பழியைத் தீர்ப்பதற் கொரு வழியைனும் வகையில் அம் மனிதனது மனைவியைக் கவரக் கருதி னுனைனச் சாற்றுமிது உரையளவில் ஒவ்வுதற்குரிய தாய் நிற்கின்றது. ஆயினும் இக்காரணம் பொய்; அண்ணல் இராமனை நண்ணிப் போர்செய்ய இத்தசமுகன் அஞ்சினுன் என்பதே மெய். பழிதீர்க்க அவாவினை என்பது பொய், செவ்வாய் வஞ்சியை வெளவிப் பெண்ணால் விழைந்ததே மெய். வான்மீகத்தில் பகர்வதும் இது, கம்பரது கருத்தும் இதுவே. எனினும், மனைவியை இழுந்து மனந்தளர்ந்த நிலையில் வலிகுன்றிய இராமனைத் தான் வதைக்க நினைத்தானெனச் செப்பிய அச் செத்தபாம் படிக்கும் வீரத்தின் பரிபவத்தை மறைத்து, பொய்யே யாயினும் சேவகமே செப்பும்படி இழிதகையோன் அவ்விராவணையும் கம்பர் சிறிது உயர்ந்தவன்போல் காட்டித்

தரும் இது இப்புலவர்தம் கலைநலப் பெருமைக்குஏற்ற பெற்றி அமைந்திருக்கின்றது. இராவணன் கூறிய இக்காரணம் மெய்போன்றிருப்பினும் பொய்யேன் றகாட்டுவதற்குக் கம்பர்செய்கின்ற சூழ்ச்சியின் நட்பம் கரைசெயற்கரியவியப்பினைவிலைக்குந்தரத்தது. கிறிதுபின்னர் இம்மார்சன், இராமனது ஆற்றலையும் இராவணனது அழிவையும் அவன் செய்யநின்தத் தொழிலின் இழிவையும் வற்புறுத்தி, “அவ்வணங்கைனை அடையத்தான் வேண்டுவாயேல், வஞ்சித்தெய்தும் சிறுமையைச் செய்தவின்றிப் போரில் வென்றுகொண்டு உன்வீரத்தையேனும் வளர்த்துக்கொள்” என அறிவுறுத்தியபோது, இராவணன், இணையிலா நெருவடினுடே இக்குதலிமுக்காமென்று முன்னுரைத்தகாரணத்தை, அது பொய்யே யாதவின், முற்றிலும் மறந்து, “போரிலே இராமன் இறப்பானுயின் தமியளாயசிதைதானும் இறந்துபிலுவாளாதவின் மாயையாற் கைப்பற்றுவதே தக்கது” என்கின்றன. தீரவேண்டுவது பழியோயின், சானகி சாவதால் இவனுக்கு யாதும் குறைவில்லையே. எல்லாப் பொய்யரையும்போல் இராவணனும் வெள்ளிடை மலையாய்க் கிடக்கும் இம்முரணினைக் கண்டுகொள்ளாமாட்டாதவனுயினுன். முரண்படப்ப பொய்புகல்வதில் தங்கைக்குத் தமையன்தோற்றுன்ஸ்லன்.

மாயவல் லரக்கனேனும் மார்சன் இராமனது பாணத்தால் இடிபட்டுப் பட்டுத் தூய்மையடைந்திருக்கின்றன னுதவின் இன்று புல்லிய புகன்றுநின்ற தன் மருகளை மறுத்து,

மன்னு நீநின் வாழ்வை முடித்தாய் மதியற்றுய் உன்னை னன்றீ தூழ்வினை யென்றே யுணர்கின்றே னின்னு நெஞ்ச னேனு முரைப்ப விதமென்னுச் சொன்னு னன்றேயன்னவ னுக்குத் துணிவெவ்லாம்.

[அரசனே, நீ உனது வாழ்வையெல்லாம் தொலைத்துவிடுகின்றாய். அறிவுங் கெட்டாய். இது உன்னால் உன்டானதென்று னன்னுவதற்கில்லை; விதிப்பயனால் விளாந்ததென்றே ஏன்னுகின்றேன். உனது விலைகண்டு வருங்குத்துகின்ற மனமுடையேனுயினும் உனக்கு நன்மையை எடுத்துக் கூறவேண்டியவங்கை இருக்கின்றேன், என்று கூறி, இராவணனுக்குச் சில உறுதிமொழிகளைச் சொல்வானுனன்.]

மார்சன் அறிவுகொளுத்தும் முறை சாலச் சிறப்பு வாய்ந்தது. முதலில், நல்லதன் நன்மையை எடுத்துக் காட்டுகின்றன; பிறகு தீயதன் தீமையை எடுத்துக் காட்டுகின்றன; அதன் பிறகு, நன்மையுந் தீமையும் ஒருபுறமிருக்க, வரிசிலை இராமனை இகவி வாழ்தல் இராவணனும் இயல்வதொன்றன்று என்பதைத் தக்க சான்றுகளுடன் சாற்றுகின்றனன்.

## யாப்பிலக்கணம்

[288-வது பக்கத் தொடர்ச்சி]

செய்யுள்—கலிப்பா

**யுந்திய இதழில் அம்போதாங்க ஒத்தாழிசைக் கலிப்பா** இன்னதென்பதைக் கற்றேரும். இவ்விதழில் நிறுத்தமுறையே வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா என்பதைப் பற்றிக் கற்போம்:

வி. வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா:—அம்போத

ரங்கம் என்னும் உறுப்பிற்கும் தாழிசை என்னும் உறுப்பிற்கும் இடையில் அராகம் என்னும் உறுப்பைப் பெற்று, தரவு, தாழிசை, அராகம், அம்போதாங்கம், தனிச்சொல், சரிதகம் என்னும் ஆறு உறுப்புகளையும் இம்முறையே உடையதாய் வருவது வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா என வழங்கப்படும்.

வண்ணைக் ஒத்தாழிசைக் கலிப்பா  
(தரவு)

“விளங்குமணி பசம்பொன்னின்  
விசித்தமைத்துக் கதிர்கான்று  
துளங்குமணிக் களைகழுற்கால்  
துறுமலர் நறும்பைந்தார்ப்  
பருஷத்தடக்கை மதயாணப்  
பளையெருத்தின் மிசைத்தோன்றும்  
குருஉக்கொண்ட மணிப்புணைப்!  
சுறையிரந்து முன்னுட்கண்  
மாயாத வனப்பினையாய்  
மகிழ்வார்க்கும் அல்லார்க்கும்  
தாயாகித் தலையளிக்கும்  
தண்டுறை ஊர்கேள்:

(தாழிசை)

காட்சியாற் கலப்பெய்தி எத்திறத்தும் கதிர்ப்பாகி  
மாட்சியால் திரியாத மரபொத்தாய் கரவினால் [ழிய  
பினிநலம் பெரிதெய்திப் பெருங்தடங்தோள் வனப்ப  
அணிநலம் தனியேவாங் தருஞுவதும் அருளாமோ ?  
அன்பினால் அமிழ்தளை இ அறிவினாற் பிறிதின்றிப்  
பொன்புனை பூணைக் பசப்பெய்தப் பொழிவிடத்துப்  
யாய்க்  
பெருவரைத்தோள் அருளுதற் கிருளிடைத் தமியை  
கருவரைத்தோள் கதிர்ப்பிக்கும் காதலும் காதலோ ?  
பாங்களையே வாயிலாப் பலகாலும் வங்தொழுகும்  
தேங்காத காவினையும் தெளியாத இருளிடைக்கண்  
[யையாய்த்  
குடவரையேய்த் தோளினைகள் குளிர்ப்பிப்பான் தமி  
தடமலர்த்தார் அருளுங்கின் தகுதியும் தகுதியோ ?

(அராகம்)

தாதுற முறிசெறி தடமலர் இடையிடை  
தழுலென விரிவன பொழில்;  
போதுற நறுவிரை புதுமலர் தெரிதரு  
கருநெய்தல் விரிவன கழி;  
தீதுற திறமறு கெனநனி முனிவன  
துணையொடு பிளைவன துறை;  
முதுறும் ஒலிகலி நுரைதரு திரையொடு  
கடிதொடர் புடையது கடல்.

(அம்போதரங்கம்)

கோடுந்திறல் உடையன சுறவேறு கொட்டபதனால்  
இங்கழி இராவருதல் வேண்டாவென் றிசைத்திலமோ ?  
கருநிறத் துறுதொழிற் கராம்பெரி துடைமையால்  
இருணிறத் தொருகாவில் இராவாரல் என்றிலமோ ?  
[இவை நாற்சீர் ஈரடி இரண்டம்போதரங்கம்]

நானைடு கழிந்தன்றுல் பெண்ணரசி நலத்தகையே;  
துஞ்சலும் ஒழிந்தன்றுல் தொடித்தோளி தடங்கண்ணே;  
அரற்றெழுடு கழிந்தன்றுல் ஆரிருஞும் ஆயிழூக்கே;  
நயப்பொடு கழிந்தன்றுல் நன்னுதற்கே.

[இவை நாற்சீர் ஈரடி நான்கம்போதரங்கம்.]

அத்திறத்தால் அசைந்தன தோள்;  
அலர்தற்கு மெலிந்தன கண்;  
போய்த்துரையாற் புலர்த்து முகம்;  
போன்னிறத்தாற் போர்த்தன முலை;  
அழுவினால் அசைந்தது நகை;  
அணியினால் ஒகிந்த திடை;  
குழுவினால் நிமிர்ந்தது முடி;  
குறையினால் கோடிற்று நிறை.

[இவை முச்சீர் ஈரடி எட்டம்போதரங்கம்.]

உட்கொண்ட தகைத்தொருபால்;  
உலகறிந்த வலத்தொருபால்;  
கட்கொண்டல் துளித்தொருபால்;  
கழிவெய்தும் படித்தொருபால்;  
பரிவுறாஉம் தகைத்தொருபால்;  
படிறுறாஉம் பசப்பொருபால்;  
இரவுறாஉம் துயரொருபால்;  
இளிவந்த வெளிற்றெருபால்;  
மேவிவுறாஉம் தகைத்தொருபால்;  
விளர்ப்புவந் தடைந்தொருபால்;  
போலிவுசென் றகன்றெருபால்;  
போறைவந்து கூர்ந்தொருபால்;  
காதலிற் கதிர்ப்பொருபால்;  
கட்படாத் துயரொருபால்;  
ஏதில்சென் றணைந்தொருபால்;  
இயல்நாணிற் செறிவொருபால்.

[இவை இருசீர் ஈரடிப் பதினை அம்போதரங்கம்.]

(தனிச்சோல்)

எனவாங்கு,

(சரிதகம்)

இன்னதில் வழக்கம் இத்திறம் இவண்ணம்  
என்னவு முன்னால் துன்னு யாகிக்  
கலந்தவள் நிலைமை யாபினும் நலந்தகக்  
கிளையொடு கெழீஇய தளையவிழ் கோதையைக்  
கற்பொடு காணியம் யாமே  
பொற்பொடு பொலிக்கும் புணர்ச்சி தானே.”

[இஃது ஆசிரியச் சரிதகம்.]

தறிப்பு:—“விண்ணேர் விழுப்பழும் வேங்தரது புகழும்  
வண்ணித்து வருதலின் வண்ணகம் என்ப.”  
எனக் காரணக் குறியீடு செய்தனர் பிறைநெடுமுடிக்  
கறைமிடற்றேன் பெயர்மகிழ்ந்த பேராசிரியர்.

## திருக்குறள் நீதி

காமத்துப்பால்—களவியல்

[268-வது பக்கத் தொடர்ச்சி]

### 1. தகையணங்குறுத்தல்

1. மயக்கியென நிற்பாள் மாதோமயி லணங்கோ
2. நோக்கவெதிர் கோக்குங் தாக்கணங்கோ தானையுட  
[ன்
3. பண்டறியேன் கூற்றமின்தப் பெண்கொடியாள் கண்  
[னினையே.
4. கண்டா ருயிர்ப்பருகும் பெண்ணேள்பெருங்தடங்கண்.
5. கண்பினையோ கூற்றேவிப் பெண்ணேஞ்கு மூன்  
[றுதைத்தே.
6. விற்புருவ மற்றகன்றால் நற்றுணைய தாமில்கண்.
7. கலைமுடா தாயிலிவன் மூலைகால்லா நிற்குமெஜை.

### 8. பிறைநூதலுக் கேயான் பீடழியப் பெற்றேனே.

9. நாணனியைப் பூண்டாட்கு வீணனிகள் பூட்டிய  
[தென்-

### 10. உண்டார்க் கிணிதுகள் கண்டார்க் கிணிதுமையல்.

### 2. குறிப்பறிதல்

1. நோக்குமிவள் கண்களே நோயுமதன் மருந்தும்.
2. களவிலிவள் கட்பார்வை காமத்தின்செம்பாகம்.
3. காமப்பயிர் ஏளர்க்குங் கண்ணெழுதிறைஞ் சாங்கின்றுள்
4. யானேக்க நிலநோக்கித் தானேக்கி நகுகின்றுள்.
5. நேர்நோக்கா தேயொருகண் சீர்நோக்கியேநகுவான்.
6. அன்பில் கடுஞ்சொல்லு மின்பமாங் காதலர்க்கு.

7. கடுஞ்சொல் வெகுளிபகை காதலருக் கோர்க்குறி  
[யாம்.  
8. இரங்தவென் கண்களுக் கிசைங்தவள் நகைப்பே.  
9. எதிலர்போல் நோக்குதலுங் காதலருக் குளதாமே.  
10. நோக்கொக்கின் காதலர்க்கு வாக்கினுலாம்பயனென்

## 3. புணர்ச்சி மகிழ்தல்

1. கண்டிற்றுயிர்த் துண்டுகேட்ட வொண்டொடாடிபா ஹ  
[ண்டு  
2. வருந்துமவள் பிணிக்கு மருந்து மவளாவாள்.  
3. போகத்தவர்க்கிவள்தோள் யோகத்தவர்க்கரிது.  
4. தொடக்குளிர்த் து விடச்சுங்கி மடக்கொடிக்  
[குளதேயோ  
5. புணர்வார் புணர்தொறும் புதிதேயிவள்போகம்.  
6. அமிழ்தினு லானதோள் அணைத்துயிர் வளர்க்கும்.  
7. பாத்துண் சுலையின் நேர்த்தியா மிவள்தோள்.  
8. காற்றுடு செல்லாமூயக்குவேற்றுமையில்லார்விருப்பு  
9. ஊட லுணர்தலெமக் கடாதமுறை யென்பேன்.  
10. நுண்ணறிநு வின்பம்போல் பெண்ணிவள்  
[போகவின்பம்.

## 4. நலம்புணை துறைத்தல்

1. நல்லனிச்சமே நின்னின் மெல்லியள்கா ணென்  
[றுணைவி.  
2. பலர்கானும் மலரன்று இவள்கண் ணென்நெஞ்சே.  
3. மேனிதளிர் முத்தெயிறு வேய்த்தோ டவட்டு.  
4. மாணிமை கண்கண்டால் நா னுங் குவளைமலர்.  
5. கால்களையா வனிச்சம் கோலநுசப் பாற்றுள்.  
6. விண்மீன் மயங்கும் பெண்முகம் மதியென.  
7. மாதிவள் வதனத்தே கோதில்லை மதிபோல்.  
8. இவள்முகம் போலமதி ஒளிகால்வ தில்லை.  
9. மலர்க்கண்ணூள் முகமொப்பின் பலர்காண  
[நிற்பாயோ  
10. அனிச்சமுங் தூவியு மிவளடிக்கு நெருஞ்சியாம்.

## 5. காதற் சிறப்புறைத்தல்

1. வாலெயிறாறியீர்பாலொடுதேன்சுலைபோலும்  
2. உடம்பொடியிர் சேர்ந்தன்ன மடந்தையொ  
[பென்னட்டு.  
3. கருமணிப்பாவையே போவாய் திருநுதற்கிடம்  
[வேணுமிம்.  
4. மடக்கொடி போகம் விடக்குயிர் நட்பாம்.  
5. மறந்தறியே னுகையினால் நினைந்தறியே னவளை.  
6. உள்ளும் புறத்து மோவா துறைவார்.

7. கண்ணுளார் கரப்பரெனக் கண்ணுக்கு  
[மையெழுதேன்.  
8. நெஞ்சிகாதலர்வேமென்றஞ்சிசுவனவருங்தேன்  
9. கரப்பரென வறிந்து கண்ணிமைத்த லறியேன்.  
10. உவந்துள்ளத் துறையுமவர் இகந்துறைவாரோ!

## 6. நாணைத்துறவுறைத்தல்

1. காமக்கடவிற் கரைகானைர்க் கேமம்மடல்மா வல  
[தில்லை.  
2. உடம்புமிரும் மடலேறும் திடம்பெறாணைநீக்கி  
3. பண்டேயுடையே னுணைண்மை இன்றேயேறும் மடற்  
[குதிரை.  
4. நாணைண்மைப் புணைகைதப்பிக் காமக்கடவிற் புக  
[விட்டேன்.  
5. மடல்மாவும் மாலைத்துயரும் மடவாளே தந்தாளால்.  
6. யாமப்பொழுதும் மடலேறக் காமப்பெண்ணைன் தன்  
[னினைவே.  
7. காமமுழங்கும் மடலேறாக் சேமப்பெண்ணிற் பெரி  
[தில்லை.  
8. நிறையோ வஞ்சாப் படுகாமம் மறையா துலவி  
[மன்றுமிட.  
9. அறிகிலரென்றேயடல்காமம் மறுகின்வெளிவங்  
[துலவாநிற்கும்.  
10. யாமுறதுயரங் தாமுற்றுல் யாரும்நகுதற் கென்  
[ஞேரே.

## 7. அலரிவுறுத்தல்

1. அலராலென்னுயிர் நிற்பதுலகோ ரறியாராதல்  
[பாக்கியமே.  
2. எய்தற்கரியா எலரெற்குச் செய்தற்கரிய பே  
[ருதவி.  
3. ஊரலர்கேட்ட வென்னுள்ளம், பேர்ப்பெறுபெ  
[ண்டகை பெற்றற்று.  
4. அலிலை யெனிலென் காமம் நிலைகுலைவறுமே.  
5. கள்ளுங் காமமும் மிகமிக வின்பம்.  
6. ஒருநாட் கண்டது ஊரறி செய்தி.  
7. ஊரார்சொல்லை யெருவாகத் தாய்சொல்லீல்  
[வளரும்நோய்.  
8. நெய்யாலெரியை யவிப்பாரார் மெய்யாலவியா  
[தலர்காமம்.  
9. அஞ்சேலென்றூர் கைவிட்டால் அலரால்நாண  
[வடாதென்றூர்.  
10. வேண்டில்நமக்கலர் நன்றேஆண்டகை காத்திட  
[விசைவார்.

களாவியல் முற்றிற்று.

## ஆயுஷ்வேத வித்வான் B. V. பண்டிட அவர்களின்

## டானிக்குகள் :

- பாதாமி லேகியம் ரூ. 3-0-0  
ரதிவல்லப லேகியம் 2-0-0  
மஹா திராக்காதி லேகியம் 2-0-0  
துழந்தைகளுக்கு  
ஸ்ரீகர கஸ்தாரி மாத்திரை 0-4-0  
பால சஞ்சிவினி 0-4-0  
பால ஸமதா (டானிக்) 1-0-0  
சுமார் 300 மீ.சி.யாவன்ப்ராகா  
போலிகள் மடபிருப்பாமலக்கதைல்  
மொற்றும்.



## தைலங்கள் :

- சந்தனுதி 3 அவுண்ஸ் ரூ. 1-0-0  
அமிர்தாமலக „ 0-12-0  
பிருங்காமலக „ 0-12-0  
ஸ்திரீகளுக்கு  
ஸமதக டானிக் 2-0-0  
கர்ப்பாசய டானிக் 2-0-0  
ப்ரஸவ லேகியம் 1-8-0

**நடசன்கூபல்போடு**  
சுதாரணம்-பாக்கேட் (ஏல்லார் சேய்துகொடு)

நோரோஜை மாத்திரை தயவுசேது  
கவனித்து  
வாங்கவும்.

**I.D.L. சிராயாவனப்ராகா**  
சிறநாட் டானிக்  
சத்வைத்யசாலீ - நடசன்கூடு

[பஸ்பங்கள் வைத்தியர்களுக்கு மட்டும்.] [அட்வான்ஸாடன் ஆர்டர் செய்யவும்.]

## கலாநிலயம் 1930-வது வருடம் 3-வது வால்யும்.

**தலையங்கங்கள்:**—அறியாமை வேண்டப்படும் 4. சயநலச் சோதனை 8. கிடையத்திற்கேற்ற விளம் பரம். முயலுக்கு முயலவேண்டா. விளம்பினால் வெட்கக்கேடு. கல்லாதபீர்களை கல்வர்கள் வி. நாணத்தால் கொவர்திறம். வாலின் நீளம். பெருமையின் பெருமை...முதலிய கட்டுரைகள் ஐம்பது உலகியலோடு வாழ்க்கையின் தத்துவத்தை விளக்குவன்

**கம்பராமாயணம்:**—(T. N. சேஷாசலம் ஜூயர், B. A. B. L.) அயோத்தியா காண்டம் முதலின்டு படலங்களின் விளக்க ஆராய்ச்சி அரசியலுக்குரிய அறங்களில் திருவள்ளுவர் வேத வியாசர் முதலானேர்க்கும் கம்பருக்கும் உள்ள வேறுபாடு இப்-கட்டுரைகளில் விளக்கப்பட்டுள்ளது. ஸ்ரீமான் சோமசுந்தர பாரதியார் வரைந்துள், “தசரதன் குறைபும் கைகீசி நிறையும்” என்னும் நூலிற்குறிய பொருளும் முடிவும் கம்பருடைய கருத்திற் கொவ்வாதன வென்று இப்-கட்டுரைகளில் வாதிக்கப்பட்டிருக்கின்றது.

**குறுந்தொகை:**—(K. இராமரத்தம் ஜூயர், B. A.) புத்தமார்ப் இப்பொழுது கிடைக்காத இச் சங்கநூற் செய்யுள் நானுறும் விளக்கமான உரையுடன் பதிப்பிக்கப் பெற்றிருக்கின்றது.

**அப்பர்:**—(E N தணிகாசல முதலியார், B. A. B. L.) அப்பர் அறுபத்துநான்கு கலைகளையறிந்து கையாண்ட பெருமை விளக்கப்பெற்றிருக்கின்றது.

**இலஞ்சிப்பாவை:**—(T. S. நடராஜபிள்ளை, B. A. B. L.) Sir Walter Scott என்பவர் ஆங்கிலத்தில் பாடிய Lady of the Lake என்னும் காவியத்தைத் தமுகிலை எழுதிப் பதை.

**மானத சாத்திரம்:**—(T. P. மீனாக்ஷிசுந்தரம் M. A., B. L.) ஆங்கிலமுறையைத் தமுகிலை நடத்தை, உணவுநாட்டம், அழுகை, சிரிப்பு, தண்ணெடுப்பு, தன்னெடுக்கம், புணர்ச்சி, இணை விழைச்சி, விளையாட்டு முதலியவைகளின் தத்துவங்கள் விளக்கப்பட்டுள்ளன.

**தமிழ்ப் பாடம்:**—வில்லிபாரதம் கிருஷ்ணன் தூதுச் சருக்கழும், அஷ்டப்பிரபந்தமும் போதிப்பதுடன், புணரிலக்கணம் முழுவதும் தெற்றெறன விளக்கப்பெற்றிருக்கின்றது.

**நம்மாழ்வார் வைபவம்:**—(K. இராஜகோபாலா சாரிபார், B. A. B. L.) விளக்கமான ஆராய்ச்சியுடன், 2-ம்பத்து 6-ம் தசகம் வரையிலும்.

இவைகளைத் தவிர, ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்த கட்டுரைகளும், ஆச்சரிய சூடா மனி என்னும் வடமொழி நாடக மொழிபெயர்ப்பும், சிலப்பதிகாரக் கானல்வரியை அழுகுற விளக்கிய ‘மாதவி மாதவம்’ என்னும் கட்டுரைகளும், தனிப்பாடல்களும், அண்டபுராண ஹாஸ்யப் பாடல்களும், நாயன்மார் சரித்திர உண்மைபோன்றபல கட்டுரைகளும் நிறைந்துள.

### 1931-வது வருடம் 4-வது வால்யும்.

**தலையங்கம்:**—அகமே புறம், வாழ்வாங்கு வாழ்பவர் 10. உண்மையில் உழல்வார் திறம் 5. மெய்ம்மையை அலமரச் செய்யலாமோ 4. அருமையினுமருமை 4 மற்பது முறுதியாமே. நள்ளாள் நகை 4. முதலிய கட்டுரைகள் 50.

**கம்பராமாயணம்:**—(T. N. சேஷாசலம் ஜூயர், B. A. B. L.) கைகேசி சூழ்வினைப் படலம் முதல் அயோத்தியாகாண்டம் இறுதியாக 50 கட்டுரைகளில் ஆராயப்பெற்றிருக்கின்றது.

**சூளாமணி:**—(K. இராமரத்தம் ஜூயர், B. A.) இதுகாறும் உரை யெழுதப்பெறுத இந்தால், உரையுடன் பதிப்பிக்க ஆரம்பமாகி இவ்வாண்டில் ஜூந்தாறு செய்யுள்கள் வந்துள.

**யாப்பிலக்கணம்:**—உறுப்பியலும், செய்யுளியலில் பாக்களின் இலக்கணமும்.

**அப்பர்:**—(E N தணிகாசல முதலியார், B. A. B. L) அப்பர் 64 கலைகளைக் கையாண்ட பெருமை விரிவாக வரையப்பட்டிருக்கின்றது.

**ஆண்டாள்:**—(E. N. தணிகாசல முதலியார், B. A. B. L.) ஆண்டாள் பிறப்பு, இலாமம், கல்வித்திறம், அனுபவம், யெளவனம், மதம், சித்தாந்தம், முத்தி முதலியவைகளின் உண்மை மானத சாத்திரம்:—(T. P. மீனாக்ஷிசுந்தரம், M. A. B. L.) புலன்களின் அமைப்புப், உணர்வு முதலியவைகளின் தத்துவமும் விளக்கப்பெற்றன.

**பிவஸாரோ நாடகம்:**—ஆங்கிலப்புலவர் R.B.Sheridan எழுதிய நாடக மொழிபெயர்ப்பு.

**நவராத்திரி நாடகம்:**—(K. N. சுந்தரேசன், B. A. Hons) ஓர் நவீன நாடகம்.

**சிதம்பரதேவர் சரிதம்:**—(Dr. V. S. அருணைசலம் பிள்ளை) முத்திரியில் மனம் வைத்து உலகத்தில் விவரிப்பார் பெருமையை உட்கொண்ட வோர் நாவல்.

**களவியற் காரிகை:**—(S. வையாபுரிப்பிள்ளை, B. A. B. L.) இதுகாறும் அச்சேருத நால் அகப்பொரு ஸிலக்கணத்தின் சிறப்பை விளக்கவல்லது.

**கந்தபுராணமும் சங்க நால்களும்:**—(பண்டிதர், திம்மப்பா ஜூயர்) கந்தபுராணத்தைச் சங்கநால்களோடு ஒப்புநோக்கி ஆராயும் கட்டுரைகள்.

இவை தவிர, மொழிபெயர்ப்புக் கட்டுறைகள், தமிழரட்டையர், முச்சிய கட்டுரைகள் பல.

ஒவ்வொரு வால்யுமிற்கும் விலை வருமாறு:— பைண்ட் சேய்யாதது ரூ. 7 8 0  
காலிகோ கிள்ட் பைண்ட் ரூ. 8 8 0 ஆப்லேத் கிள்ட் பைண்ட் ரூ. 9 0 0

இவ்விலையில் தபால் அல்லது இரயில் சார்ஜ் அடங்கவில்லை. இந்தியாவில் உள்ளவர்கள் இரயில்வே பார்ஸல் மூலமாகப் பெற்றுக்கொள்ளலாம். To Pay போட்டு அனுப்புவோம். ஏழைட்டென்களுக்கு யேல் இரயில்வே கட்டளைம் ஆகாது. பர்மா, விலோன் இவ்விரண்டு இடங்களுக்கும் ரயிலில் அனுப்பமுடியாதா கையால் விலையுடன் தபால் பார்ஸல் சார்ஜ் ரூ. 2-4-0 சேர்த்தனுப்பவேண்டும். மலேயே, தென்னுப்பாரிக்கா முதலிய காடுகளில் இருப்பவர் தபால் சார்ஜிக்கு ரூ. 3. சேர்த்தனுப்பவேண்டும். இவைகளை வி. பி. பில் அனுப்பி இயலாது. முன்பணம் அனுப்பி எழுதல் வேண்டும்.

## எமது புதிய பிரசரங்கள்

## சோவியத் ருதியா.

இது பண்டிதர் ஜ்வஹரிலால் அவர்கள் எழுதிய ஆங்கில நூலின் தமிழ்மொழி பெயர்ப்பு. ஏழை, பணக்காரன், ஆள்பவன், ஆளப்படுவன், ஆண் பெண் என்னும் ஏற்றந்தாழ் வில்லாதபடி, சூடிவாழ்க்கை ருதியாவில் அமைக்கப்பெற்றுள்ளதெனக் கூறப்படும் தற்கால ருதியசுரித்திரமாகும் இது. விலை ரூ. 1-4-0. தபால் செலவு வேறு.

## இராட்டுர் வீரன் துர்க்காதாஸ்.

வங்காளக் கவி பாடு துவிஜேங்திரலால் எழுதிய நாடகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு. இரண்டுத்திராவீரத்தையும், அவர்களது இராஜ விசாரங்தையும் இங் நாடகம் புலனுக்குகின்றது. விலை ரூ. 1-4-0. தபால் செலவு வேறு.

## சுப்பிரமணிய பாரதியார்.

தமிழ் நாட்டின் தேசியக் கவி என்று கொண்டாடப் பெறும் ஸ்ரீமான் பாரதியாரின் நூல் ஆராய்ச்சியாகும் இது. விலை ரூ. 1-0-0. தபால் செலவு வேறு.

கிடைக்குமிடம்:—

பாரதி புத்தகாலயம்,

உத்தமபாளையம், மதுரை ஜில்லா.

## திரு அருட்பா

பி. எ., எம். எல்., அட்வொகேட்,  
ஆ. பாலசிருஷ்ண பிள்ளை பதிப்பு

ஓன்றே

சுவாமிகள் கை எழுத்தைக்கோண்டு அச்சிட்டது!

ஆகையால், பிழை முதலிய விபரிதங்கள் இல்லாததும் நூதன விஷபங்கள் எல்லாம் கொண்டதும் இப்பதிப்பே!!

ஏற்ற பெற்றி பாகுபாடு செய்யப்பட்டு, அரிய ஆராய்ச்சிக் குறிப்புக்களோடு விளங்கும் இப்பதிப்பின் பகுதிகள் அடக்க விலையில் கிடைக்கும் !!!

6-வது தனிப் பாகரப் பகுதி  
(பல மத ஸ்தோத்திரங்கள்-தபால் செலவோடு 6 அனுப்புதல் வேண்டும்.)

## ANCIENT JAFFNA

Mudaliar C. Rasanayagam C. C. S.

An authentic history of Jaffna based on archeological, Epigraphic and Linguistic researches.

Rs. 5 8 0 Postage extra.

KALANILAYAM

Vellala Street, Purasawalkam, Madras.

சென்னைத் தமிழ் லெக்ஷிகன் பதிப்பாசிரியர் திருவாளர் S. வையாபுரி பிள்ளையவர்களால்

## — பதிப்பிக்கப்பெற்ற நூல்கள் —

## தமிழகராதி ஆதார நூற்றெடுக்கி

நாம தீப நிகண்டு.

நிகண்டுகளின் வரலாறு, ஆசிரியரது காலம், நூலின் நயங்கள், முதலியன் அடங்கிய சிறந்த மூன்று கை கொண்டது. பொருட் பெயர்களை விளங்கக் கூறும் செவ்விய உரைபாடுமூன்து. நூலின்கண் வங்குள் பொருட் பெயர்களை நூற்றையும் முற்ற வணர்த்தும் அனுபந்தம் பெற்றது. சமார் 12000 சொற்கள் கொண்ட சிற்றகராதியாக உதவுங் தகையது.

விலை ரூபா 2-0-0

## அரும்போருள் விளக்க நிகண்டு.

சிறந்த ஒரு சொற் பல்பொருள் நிகண்டு. நிகண்டு களின் வரலாற்றினை விளக்கும் விரிந்த மூன்று கை யுடன் கூடியது. சொல்லின் பொருள்களை யெளிதாகத் தெரிந்துகொள்ளுத்தகுப் பலபொருளாருக்கொல் கொராதி சேர்க்கப்பட்டுள்ளது. விலை ரூபா 1-4-0

## கம்பராமாயணம்—உயுத்தகாண்டம்.

முதல் மூன்று படலங்கள்: பல எட்டுப் பிரதிகளை ஒப்புநோக்கித் திருத்தியது; பாடபேதங்களை நூற்று கொடுக்கப் பெற்றது. விலை ரூபா 0-6-0

## திருக்குறள்

மலழும் சோற்துறிப் பகராதியும் விஷய ஓப்புக்குறளும் (வா. மார்க்க சகாயம் சேட்டியார் பதிப்பு)

சிற்றக்கமான இப்பதிப்பில் அட்டவணைக்கு மாத் திரம் 300 பக்கங்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. திருக்குறளைப் படித்து ஆராய விரும்புவர்க்கு இவ்வட்டவினையிகவும் உபயோகமானதாகும். ஓப்புக்குறள்களைச் சேர்த்துப் பதிப்பாசிரியர் அளித்துள்ள மானுக்கருக்குப் பெற்றும் பயன்தரும். இப்பதிப்பின் அருமையின்று பார்த்தாலன்றிச் சொல்லிக்காட்டுவது சுலபமன்று. விலை அனு 0-12-0

## களவியற் காரிகை.

ஒரு சிறந்த அகப்பொரு ஸிலக்கண்டால்; முதன் முறை இப்போதுதான் அச்சில் வெளிவந்தது கிடைத் தற்கரிய பல அரிய நூல்களிலிருந்து எடுக்கப்பெற்ற மேற்கோள்களை யுடையது; பல அனுபந்தங்களை யுடையது தமிழாராய்ச்சியாளர்க்குப் பெற்றும்பயன்படுவது. க்ரெளன் அளவில் 170 பக்கங் கொண்டது. சொற்பப் பிரதிகளே யுள்ளன. விலை ரூபா 3-0-0

## நாற்போருட் குறிப்பு.

1. இறையனர் களவியலுரை; 2. குறுங்தொகை; 3. திருக்கோவையார்; 4. நற்றினை; 5. களவுழி நாற்பது; 6. தேவாரம்; 7. வீரசோழியம்; 8. நாலாயிர திவ்யப் பிரபந்தம் முதலிய எட்டு நூல்களின் பொருட் குறிப்பு அடங்கியது. தமிழ் லெக்ஷிகன் ஆபீஸ் தலைமைப் பண்டிதர் பூநியன் மு. இராகவையாங்காரவர்களால் தொகுக்கப்பட்டது. பெம்மியனவில் 175-பக்கங்கள் உடையது. இலக்கிய ஆராய்ச்சிக்கும் சரித் திரு ஆராய்ச்சிக்கும் மிக இன்றியமையாதது. சொற்பப் பிரதிகளே யுள்ளன. விலை ரூபா 10-0-0

## இராஜ சுந்தரம்.

ஒரு சல்லைக் கலைஞர். இனிய எளிய நடையில் எழுதப் பெற்றது. விலை ரூபா 0-8-0

## தினைக்காலை யேன்னைம்—தினைக்காலை வேண்பா

திருக்குறளின் அதிகாரத்திற் கொரு வெண்பாவாக 133 வெண்பாக்களைக் கொண்டது. இது ஒரு பண்டை நூல். இதைப் பதிப்பித்தவர் ஸ்ரீமான் S. வையாபுரி பிள்ளை, B.A., B.L., விலை அனு 0-6-0

கலாநிலயம் ஆபீஸ், வேளாளர் தெரு, புரசை, சென்னை.

## வர்த்தமானம்

சைவ சித்தாந்த சபை:—குயப்பேட்டை ஸ்ரீஸ்ரீ சோமசுந்தரநாயகரால் நிறுவப்பெற்ற வேதாகமோக்த சைவ சித்தாந்த சபையின் வருடக் கூட்டம் சென்ற வாரம் புரசையில் ஸ்வாமி வேதாசலம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. அச்சபையில் ஒருகடவுள்வர்கள் வழிபாடே கிறந்ததென்றும், அந்தவொரு கடவுளும் சிவம் என்றும், ஏனெனில், ஞானசம்பந்தர் அவ்வாறே கூறுகின்றார்என்றும், எனவேஅதுவே முடிவென்றும், தலைவர் விளக்கினார். அறிஞர்பலரும் பேசினார்கள்.

\*\*\*

**4200 பவுன்:**—இத்தாலியா நாட்டுக் குல்தி வீரரான கார்ல் நீரா என்பவர் எமிலி என்னும் மாதைக்கலியாணம் செய்துகொள்வதாக வாக்களித்திருந்தாராம். சில காலத்திற்குப் பிறகு அவர் கொடுத்த வாக்கின்படிநடக்கமறுத்தனர். அம்மாது வழக்குத்தொக்க, அவ்வீர் 4200 பவுனை நஷ்ட ஈடாக அம்மாதிற்குக் கொடுக்கும்படி தீர்ப்புக் கூறப்பட்டதாம்.

\*\*\*

**மின்சாரப் பண்ணை:**—அமெரிக்காவில் ஓர் ஊரில் கால்டுவெல்ஸன் னும் ஓர் தனவந்தர் இருக்கின்றாராம். அவரது நிலத்தில் உழுதல் பயிறுதல் எல்லாம் மின்சார சக்தியால் நடக்கின்றதாம். உணவுகள் எல்லாம் மின்சார சக்தியால் சமைக்கப்படுகின்றதாம். கூலிவரம் முதல் வெளுத்தல் வரையிலுள்ள எல்லா வேலையும் மின்சார சக்தியால் நடைபெறுகின்றதாம். எனவே அவருக்கு ஆள்கள் தேவையில்லை. இதனால், அவருக்குச் செலவும் குறைவாம்.

\*\*\*

**வானசால்திரிகளின் முடிவு:**—நமக்கு ஒளி தருகின்ற சூரியன் நிமிஷத்திற்கு 25 கோடி டன் வீதம் தனது நிறையில் குறைந்து வருகின்றது என்றும், அப்படிக் குறைந்தாலும், மூழியின் அளவுக்கு அச்சூரியன் வர 10கோடி வருஷம் ஆகும் என்றும் வானசால்திரிகள் கூறுகின்றனராம்.

\*\*\*

**தாம் வைத்தியசாலை:**—சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் லோகோபாகரி ஆபிவில் உள்ள சரஸ்வதி சங்க தாம் வயித்தியசாலையில் மார்ச்சு மாதத்தில் 1728 புதிய நோயாளிகளும், 865 பழைய நோயாளிகளும் சிகிச்சை பெற்றனர் என்று தெரிகின்றது.

\*\*\*

**பாரிசில் பேரிய கோபுரம் :**—ஜூரோப்பாவிலுள்ள கோபுரங்களிலெல்லாம் உயர்ந்தது எப்ப கோபுரம். அதைவிட உயரமானதும் அதிகவேலைப்பாடுடையது மான ஒரு கோபுரத்தைக் கட்டப் பிரஞ்சுஇஞ்சினியர்கள் முயன்று வருகின்றனராம். 1937-ம் வருஷத்திற்குள் இப்பெரிய கோபுரத்தைக் கட்டி முடிக்க அவர்கள் உத்தேசித்திருக்கின்றார்கள். இப்புது கோபுரத்தைக் கட்டி முடிக்க 550000 பவுன் ஆகுமென்று அந்த இஞ்சினியர்கள் கருதுகின்றனர்.

கோபுரத்தின் முதல் தளம் 1640 அடி உயரமாக அமைக்கப்படுமாம். அத்தளத்திற்கு மோட்டார் வண்டியில் செல்வதற்கானபடி பாதை அமைக்கப்

படுமாம். அந்தத் தளத்திலிருந்து 2300 அடி உயரமான ஒரு கோபுரம் அமைக்கப்படுமாம். அக்கோபுரத்தில் சூரிய ஸ்நானம் செய்வதற்குரிய வசதிகள் அமைக்கப்படுமாம். பாரிவிற்கு அருகிலுள்ள ஒரு மலையில் இதை அமைக்க உத்தேசமாம்.

\*\*\*

**டி. வாலரா:**—அயர்லாந்தில் டி வாலராவின் அரசாங்கத்தில், அவரது எதிர்க்கட்சியார், வேலையில்லாமையைப்பற்றி ஒரு தீர்மானம் கொண்டிவந்தனர் என்றும், அப்பொழுது டி வாலரா, தமக்குப்போதியகாலம் கொடுத்தால் அயர்லாந்தில் வேலையில்லாமை என்ற சொல்லே இல்லாமற் செய்துவிடுவதாயும், தமது அரசாங்கத்தின் முதன்மையான நோக்கம் எல்லோரும் எங்கும் கஷ்டமில்லாமல் சந்தோஷமாயிருக்கவேண்டுமென்பதே என்றும் கூறினாராம்.

\*\*\*

**மேயர் உடை:**—சென்றவாரம் கூடிய கார்ப்பொரேஷன் கூட்டத்தில் சென்னை மேயர் இனித் தரிக்க வேண்டிய உடை விஷயம் ஆலோசனைக்கு வந்தது. உடை நிர்ணயக் கூட்டத்தின்முன் விடுத்த சிபார்சுகள் வருமாறு:—

மேயருக்கு இரண்டு பிரத்தியேகமான உடைகள் தயாரிக்கப்படவேண்டும். ஒன்று கார்ப்பொரேஷன் கூட்டங்களில் தலைமை வகிக்குங்காலையில் போட்டுக் கொள்வதற்கும், மற்றெல்லாம் விசேஷ சந்தர்ப்பங்களில் அணிந்துகொள்வதற்கும் என்று முடிவு செய்யப்பட்டது.

சாதாரணமாய், கார்ப்பொரேஷன் கூட்டத்திற்கு வருங்கால் ஒரு அங்குலத் தங்கச்சரிகை போடப்பட்ட கருப்புப் பட்டுக் கவனை அணியவேண்டும்.

இரண்டு அங்குலச் சரிகையுள்ள வெவ்வட்கவுன் விசேஷ காலங்களில் அணியவேண்டும்.

தலைக்கு, ஹிந்து அல்லது மூஸ்லிம் தலைப்பாகை அணியலாம். அல்லது மூன்று பக்கம் மூனையுள்ள கருப்புக் குல்லாய் அணியலாம். தலைப்பாகை சரிகை வேலைப்பாடுடையதா பிருக்கவேண்டும்.

மேயர் அணிவதற்கு ஒரு தங்கச்சங்கிலி செய்யப்படவேண்டும். அதை, கவனுக்குமேல் அணியவேண்டும் மேயருக்கு முன் செல்ல 25-1-30 ரூபாய் சம்பளத்தில் ஒரு ஜெமோர் நியமிக்கப்படவேண்டும். தங்கப்பூண்போட்டதடியொன்று 200 ரூபாய் மதிப்பில் செய்யப்படவேண்டும். அதனில் கார்ப்பொரேஷன் சின்னம் இருக்கவேண்டும்.

மேயர் உட்காரும் நாற்காவி மேலே குடைபோல் மூடப்பட்டதா யிருக்கவேண்டும்.

இச்சிபார்சுகள் சில திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன. இன்னதற்காக ரூபாய் 2000 கூட்டத்தால் அனுமதிக்கப்பெற்றது.

\*\*\*

**ழழ மார்க்கட் கட்டடம்:**—சென்னையில் பச்சையைப்பன் கல்லூரிக்கு எதிரில் கார்ப்பொரேஷனால் பழ மார்க்கட்டு 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப் பெற்றது. சென்ற வாரம் முதன்மாந்திரி கனம் பொப்பிராஜா இந்த மார்க்கட்டைத் திற்து வைத்தார்.

## — கம்ப டட்டமரயணம் —

# பதவுரை விரிவுரை விளக்கம் இலக்கணக் குறிப்பு முதலியவைகளுடன்

வை. மு. சட்கோப ராமாநல்லாசாரியார்  
சே. கிருஷ்ணமாசாரியார்  
வை. மு. கோபால கிருஷ்ணமாசாரியார்

ஆகியவர்களால் பதிப்பிக்கப் பேற்றவே.

பால காண்டம்	...	...	...	...	₹.	5	0	0
அயோத்தியா காண்டம்	...	...	...	...	„	5	0	0
ஆரணிய காண்டம்	...	...	...	...	„	4	0	0
கிட்கிந்தா காண்டம்	...	...	...	...	„	4	8	0
சுந்தர காண்டம்	...	...	...	...	„	5	0	0
யுத்த காண்டம்—2 பாகம்	...	...	...	...	„	10	0	0

தபால், அல்லது இரயில் பார்வைல் கட்டணங்கள் வேறு. வேண்டுவோர், தாம் வேண்டும் புத்தகங்களுக்குரிய விலையில் பாதியாவது முன்பணம் அனுப்பி ஆர்டர் செய்யவேண்டும். மற்றதை வி. பி. மூலம் பெற்றுக்கொள்வோம்.

**மாண்ணர் :— கலாநிலயம், வேளாளர் வீதி, புரசை, சென்னை.**

தேகபலம், ஞாபகசக்தி, உற்சாகம், ஊக்கம், சுக சம்பத்து இவைகளைக் கொடுப்பதில் எங்கள் பிரசித்தியெற்ற

ஆதங்க நிக்ரஹ மாத்ரைகள் பலவிருத்தி ஒளவடிதங்களுக்கெல்லாம் முன்னணியில் நிற்கின்றன. இலட்சக் கணக்கான ஜனங்கள் (சென்ற 53 வருஷங்களாக) உபயோகித்து குணமென்னும் பாக்கியத்தை அடைந்திருக்கிறார்கள். நிங்களும் ஒரு டப்பியை உபயோகித்துக் குணத்தை அறியுங்கள்.

இனம் !                  ஆரோக்கிய கிரந்தம்                  இனம்  
 ஆதங்க நிக்ரஹ ஒளால்தாலையம்,  
 26, பிராட்வே, மதராஸ்.

ஆற்றேழுத்தந்தாதி:—அகத்திய முனிவர் அருளிச் செய்த இவ்வாறைமுத்தந்தாதி முருகக் கடவுளை முழுமுதற் கடவுளாக உபாசனை செய்வதற்குரியதாய் ஏட்டாக்கர மந்திரத்தின் வைபவத்தைத் தன்னுள் அடக்கியதென்று கருதப்படுகின்ற 100 செம்மிள் களைக் கொண்ட நால். இது டாக்டர் V. S. அருணை சலம் பிள்ளை யவர்களின் உரையோடு பதிப்புக்கப் பெற்றது. விலை அணு 12. தபால் செலவு வேறு.

**பெருமாள் திருமோழி:**—(தலைசேகராழ்வார் திருவாய்மலர்ந்துது.) பூர்மாண் பு. ப. இரத்தின சபா பதி நாயகர் அவர்கள் இயற்றிய பதவுரை, இலக்கணக் குறிப்பு சரித்திர ஆராய்ச்சி முதலியலைகளுடன் சேர்ந்தது. நாலாயிரப் பிரபந்தம் பயில விரும்பு வோர்க்கு இது மிகுஞ்சுததவி தரும். விலை:-கலிகோ 1-4-0, சாதா 1-0-0. தபால் செலவு வேறு.

# கலாந்தும்

## வெளாளர் தேநு, புரசைபாக்கம், சென்னை.

**NATIONAL  
INSURANCE COMPANY, LIMITED.**  
**Head Office :**  
**NATIONAL INSURANCE BUILDING,**  
**7, Council House Street, Calcutta.**

New Business Completed  
 During 1932 ... ... Rs. 1,55,66,720  
 Out of a business of ... Rs. 1,96,70,000  
 received in proposals.  
 { for the policyholder  
 from an investment  
 point of view.  
 Life Assurance is security for the policyholder

Claims paid over ... Rs. 1,00,00,000  
 Total Assets exceed ... Rs. 1,90,00,000

For Terms & Conditions apply to:—  
T. ANANTACHARI,  
Branch Secretary, OR R. G. DAS & Co.,  
113, Armenian Street, Managers.  
Madras.

**FIRE & ACCIDENT RISKS**  
*covered by*  
**NATIONAL FIRE**

AND  
**GENERAL INSURANCE COMPANY Ltd.,**  
**NATIONAL INSURANCE BUILDING,**  
**7, Council House Street, Calcutta.**

For Terms & Conditions apply to:-

T. ANANTACHARI,  
Branch Secretary,  
113, Armenian Street,  
Madras.

OR

R. G. DAS & Co.,  
*Managers.*